

1. Synapsis of chromosomes occurs in
குரோமோசோம்களின் இணை சேர்தல் நிகழ்வு இந்நிலையில் நடக்கிறது

(A) Zygogene
சைக்கோட்டின்
(B) Leptotene
லெப்டோடின்
(C) Pachytene
பாக்கிடின்
(D) Diplotene
டிப்லோடின்
(E) Answer not known
விடை தெரியவில்லை

2. Identify the sequence from smallest to largest
சிறியது முதல் பெரியது வரையாக, வரிசையை அடையாளம் காணவும்.

(A) DNA → Chromosome → Nucleus → Cell
டி.என்.ஏ → குரோமோசோம் → நியூகிளியஸ் → செல்
(B) Chromosome → DNA → Nucleus → Cell
குரோமோசோம் → டி.என்.ஏ → நியூகிளியஸ் → செல்
(C) Cell → Nucleus → Chromosome → DNA
செல் → நியூகிளியஸ் → குரோமோசோம் → டி.என்.ஏ
(D) Cell → Nucleus → DNA → Chromosome
செல் → நியூகிளியஸ் → டி.என்.ஏ → குரோமோசோம்
(E) Answer not known
விடை தெரியவில்லை

3. The correct sequence of event in cell cycle is
செல் சுழற்சியின் நிகழ்வுகளை வரிசைப்படுத்து

(A) S – M – G1 – G2
(B) S – G1 – G2 – M
(C) G1 – S – G2 – M
(D) M – G – G2 – S
(E) Answer not known
விடை தெரியவில்லை

4. In animal cell, mitotic cell division was first described by
விலங்கு செல்களில் குன்றாப் பகுப்பு (மைட்டாடிக்) செல் பிரிதலை முதன் முதலில் இவரால் அறியப்பட்டது.
- (A) W. Flemming
W. ஃப்ளெமிங்
- (B) E. Strasburger
E. ஸ்ட்ராஸ்பர்கர்
- (C) T. Boveri
T. போவெரி
- (D) C. Yanofsky
C. யானோஃப்ஸ்கி
- (E) Answer not known
விடை தெரியவில்லை
5. Mendel's first law is called
மெண்டலின் முதல் விதி இவ்வாறு அழைக்கப்படுகிறது ?
- (A) Law of variation
மாறுபாட்டின் விதி
- (B) Law of segregation
தனித்துப் பிரிதல் விதி
- (C) Law of inheritance
பரம்பரை விதி
- (D) Law of independent assortment
சார்பின்றி ஒதுங்குதல் விதி
- (E) Answer not known
விடை தெரியவில்லை

6. A cross involving two crosses in first cross ‘A’ is taken as male and ‘B’ as female where as in second cross is its opposite. This is called

முதல் கலப்பு ‘A’ ல் இரண்டு கலப்பினம் உள்ளடக்கிய ஒரு கலப்பு ஆணாகவும் ‘B’ பெண்ணாகவும் எடுக்கப்படுகிறது. இரண்டாவது கலப்பினத்தில் இருப்பது அதன் எதிர்மாறாக உள்ளது. இது _____ என்று அழைக்கப்படுகிறது.

- (A) Reciprocal cross

பரஸ்பர கலப்பு (ரெசிப்ரோக்கல் கலப்பு)

- (B) Test cross

சோதனை கலப்பு

- (C) Dihybrid cross

இரு பண்பு கலப்பு

- (D) Sib cross

சிப் கலப்பு

- (E) Answer not known

விடை தெரியவில்லை

7. In *Pisum Sativum* there are 14 chromosomes. How many types of homologous pairs can be prepared?

பைசம் சட்டைவும் 14 குரோமோசோம்களைப் பெற்றுள்ள நிலையில் எத்தனை வகை ஓரினைகள் காணப்படுகின்றன?

- (A) 14

- (B) 7

- (C) 214

- (D) 210

- (E) Answer not known

விடை தெரியவில்லை

8. Mendel obtained wrinkled seeds in pea due to the deposition of sugars instead of Starch. It was due to which enzyme?

தரத்திற்கு பதிலாக சர்க்கரையைப் பெற்றிருந்தால் பட்டாணித் தாவரத்தில் சுருங்கிய விதைகளை மெண்டல் பெற்றார். இதற்கு காரணமான நொதி யாது?

(A) Amylase

அமைலேஸ்

(B) Invertase

இன்வர்டேஸ்

(C) Diastase

டையஸ்டேஸ்

(D) Absence of starch branching enzyme

தரச் கிளைத்தல் நொதி இல்லாமை

(E) Answer not known

விடை தெரியவில்லை

9. Assertion [A] : Plant cells have membrane – bound, liquid filled vesicles called vacuoles, which may occupy as much as 90% of the cells total volume.

கூற்று [A] : தாவர செல்கள் சவ்வுகளால் பிணைக்கப்பட்டு திரவங்கள் நிரப்பப்பட்ட குழிமியாகும் (வெசிகிள்ஸ்) இவற்றை நுண்குழிமி (வாக்குயோல்ஸ்) என்கிறோம். இவை செல்களின் மொத்த அளவில் 90% வரை ஆக்கிரமிக்கலாம்.

Reason [R] : The vacuoles may contain wide range of dissolved molecules such as salts, sugars, pigments and toxic wastes.

காரணம் [R] : நுண்குழிமிகளில் (வாக்குயோல்ஸ்) உப்புகள், சர்க்கரைகள், நிறமிகள் மற்றும் நச்சு கழிவுகள் போன்றவை கரைந்த நிலையில் உள்ளன.

(A) [A] is true but [R] is false

[A] உண்மை மற்றும் [R] தவறானவை

(B) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மைதான் மற்றும் [R] என்பது [A] வின் சரியான விளக்கமாகும்

(C) [A] is false and [R] is true

[A] தவறானவை மற்றும் [R] உண்மை

(D) Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மைதான் ஆனால் [R] என்பது [A] வின் சரியான விளக்கம் அல்ல

(E) Answer not known

விடை தெரியவில்லை

10. Assertion [A] : All the living organisms are made up of one or more cells.

கூற்று [A] : அனைத்து உயிரினங்களும் ஒன்று அல்லது பல செல்களால் ஆனவை.

Reason [R] : All cells of the organisms are produced by the division of pre-existing cells.

காரணம் [R] : ஒரு உயிரினத்தின் அனைத்து செல்களும் ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து பகுப்படைந்து உருவாகின்றன.

(A) [A] is true but [R] is false

[A] உண்மை மற்றும் [R] தவறானவை

(B) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மைதான் மற்றும் [R] என்பது [A] வின் சரியான விளக்கமாகும்

(C) [A] is false but [R] is true

[A] தவறானவை மற்றும் [R] உண்மை

(D) Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மைதான் ஆனால் [R] என்பது [A] வின் சரியான விளக்கம் அல்ல

(E) Answer not known

விடை தெரியவில்லை

11. Chitin is a component of

கைடின் இவற்றின் ஒரு அங்கமாகும்.

(A) Bacterial cell wall
பாக்டீரியல் செல் சுவர்

(B) Fungal cell wall
பூஞ்சை செல் சுவர்

(C) Algal cell wall
பாசி செல் சுவர்

(D) Higher plants cell wall
உயர் தாவரங்களின் செல் சுவர்

(E) Answer not known
விடை தெரியவில்லை

12. Find the incorrect pair:

தவறான பொருத்தத்தை கண்டறியவும்.

- (A) Bacillus – Rod shape
பேசிலஸ் – தடி வடிவம்
- (C) Vibrio – Comma shape
விப்ரியோ – காமா வடிவம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
- (B) Coccus – Bent rod shape
காக்கஸ் – வளைந்த தடி வடிவம்
- (D) Spirillum – Spiral shape
ஸ்பெரில்லம் – சுழல் வடிவம்

13. Which of the following is responsible for the mechanical support, protein synthesis and enzyme transport?

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது உறுதியைத் தருவதுடன் புரதச் சேர்க்கையிலும் மற்றும் நொதிகளை கடத்துவதிலும் ஈடுபடுகிறது ?

- (A) Cell membrane
செல் சவ்வு
- (C) Dictyosomes
டிக்டியோசோம்கள்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
- (B) Mitochondria
மைட்டோகாண்டிரியா
- (D) Endoplasmic reticulum
எண்டோபிளாஸ்மிக் வலை

14. Ribosomes were discovered and named by

ரைபோசோம்கள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்டது.

- (A) Palade
பாலாடே
- (C) Rhodin
ரேஓடின்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
- (B) De Dave
டி டேவ்
- (D) Miescher
மிஷர்

15. F1 particles or oxysomes are present in

F1 துகள்கள் அல்லது ஆக்ஸிசோம்கள் இவற்றில் உள்ளன.

- (A) Mitochondria
மைட்டோகாண்டிரியா
- (C) Nucleus
நியூக்ஸியஸ்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Chloroplast
பசங்கணிகம்

- (D) Lysosome
லைசோசோம்

16. Which of the following statements are correct?

பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?

- (i) Ribosomes are known as protein factories of the cell.

ரைபோசோம்கள் செல்லின் புரதத் தொழிற்சாலைகள் என அழைக்கப்படுகின்றன.

- (ii) Proteins synthesized by cytoplasmic ribosomes are used within the cell.

சைட்டோபிளாஸ்மிக் ரைபோசோம்களால் உற்பத்தி செய்யப்பட்ட புரதங்கள் அதே செல்களுக்குள் பயன்படுத்தப்படுகின்றன.

- (iii) Proteins synthesized by ribosomes stud on the rough Endoplasmic Reticulum are exported out of the cell as enzymes or hormones.

சுரக்கப்பான எண்டோபிளாஸ்மிக் ரெட்டிகுலத்தில் பதிக்கப்பட்ட ரைபோசோம்களால் உற்பத்தி செய்யப்பட்ட புரதங்கள், நொதிகள் மற்றும் ஹார்மோன்களாக மற்ற செல்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

- (A) (i) and (ii)
(i) மற்றும் (ii)
- (C) (ii) and (iii)
(ii) மற்றும் (iii)
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) (i) and (iii)
(i) மற்றும் (iii)
- (D) (i), (ii) and (iii)
(i), (ii) மற்றும் (iii)

17. The book on the “Origin of Life” was written by
“உயிரிகளின் தோற்றும்” என்ற புத்தகத்தை எழுதியவர்

(A) S.W. Fox
எஸ்.டபிள்யூ.பாக்ஸ்

(B) Charles Darwin
சார்லஸ் டார்வின்

(C) H.J. Muller
எச்.ஐ.மூல்லர்

(D) L.P. Pasteur
எல்.பி.பாஸ்டர்

(E) Answer not known
விடை தெரியவில்லை

18. Modern synthetic theory of organic evolution proposed by
கரிம பரிஞாம வளர்ச்சியின் நவீன செயற்கைக் கோட்பாடு முறையை
ஒருவாக்கியவர்கள்.

(A) Lamarck and Darwin
லாமார்க் மற்றும் டார்வின்

(B) Lamarck and Devries
லாமார்க் மற்றும் டிவ்ரீஸ்

(C) Darwin and Devries
டார்வின் மற்றும் டிவ்ரீஸ்

(D) None of the above
மேலே எதுவும் இல்லை

(E) Answer not known
விடை தெரியவில்லை

19. Which of the following was the contribution of Hugo de vries?
கீழ்க்கண்டவற்றில் எது ஹியூவேரி பங்களிப்பு?
- (A) Theory of mutation
திடிர் மாற்றத் தேர்வுக் கோட்பாடு
- (B) Theory of natural selection
இயற்கைத் தேர்வுக் கோட்பாடு
- (C) Theory of inheritance of acquired characters
முயன்று பெற்ற பண்பு மரபுப் பண்பாகுதல் கோட்பாடு
- (D) Germplasm theory
வளர்கரு பிளாசக் கோட்பாடு
- (E) Answer not known
விடை தெரியவில்லை
20. A Gene showing codominance has
இணை ஓங்குத் தன்மை கொண்ட மரபணு
- (A) Alleles tightly linked on the same chromosome
ஒரே குரோமோசோமில் அமைந்த இறுக்கமாகப் பிணைந்த அல்லீஸ்களை கொண்டது
- (B) Alleles that are recessive to each other
ஒன்றுக்கொன்று ஓடுங்கு தன்மை கொண்ட அல்லீஸ்களை கொண்டது
- (C) Both alleles independently expressed to the heterozygote
கலப்புயிரியில் இரு அல்லீஸ்களும் தனித்தனியாக வெளிப்படும்
- (D) One allele dominant on the other
இரு அல்லீஸ் மற்றொன்றுக்கு ஓங்குத் தன்மை கொண்டது
- (E) Answer not known
விடை தெரியவில்லை

21. Match the following:

பொருத்துக:

Type of fossil	Associate feature
உயிர் புதை படிவ வகை	தொடர்புடைய பண்டு
(a) Fossil	1. Carbonized Plant Material கரியேரிய தாவர எச்சம்
உயிர் புதை படிவம்	2. Pollen grains மகரந்த தூள்கள்
(b) Sub fossils	3. Seeds விதைகள்
கீழ் உயிர் புதை படிவம்	4. Compressions சுருக்கங்கள்
(c) Micro fossils	
சிறு உயிர் புதை படிவம்	
(d) Mega fossils	
பெரு உயிர் புதை படிவம்	
(a) (b) (c) (d)	
(A) 4 1 2 3	
(B) 2 3 4 1	
(C) 3 4 1 2	
(D) 4 3 1 2	
(E) Answer not known விடை தெரியவில்லை	

22. Which among the following fossil form does not contains any chemical substance in it?

பின்வரும் எந்த உயிர் புதை படிவ வகையானது. எவ்விதமான வேதிப்பொருட்களையும் தன்னுள் கொண்டிராது?

- | | |
|--|--------------------------------|
| (A) Impressions
இம்ப்ரெஸ்ன்ஸ் | (B) Compressions
கம்பரஷன்ஸ் |
| (C) Petrifications
பெட்ரிபேக்ஷன்ஸ் | (D) Casts
காஸ்ட்ஸ் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

23. *Lyginopteris* is a

லைஜினாப்டெரிஸ் என்பது ஒரு வகையான

- (A) Stem genera
தண்டு தாவரம்
- (C) Leaf genera
இலை தாவரம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Root genera
வேர்த்தாவரம்

- (D) Seed genera
விதை தாவரம்

24. In fossilization preservation takes place in _____ forms.

தாவரப்படிமங்கள் எத்தனை வகைகளில் பாதுகாக்கப்படுகிறது?

- (A) 3
(B) 6
- (C) 2
(D) 4
- (E) Answer not known
விடை தெரியவில்லை

25. Match the following Gymnosperm groups with their respective period of existence.

கீழ்காணும் ஜிம்னோஸ்பெர்ம் தாவர தொகுதிகளை அவைகள் வாழ்ந்த புவியியல் காலத்தோடு ஒப்பிடுக.

(a) Pteridospermales பெரிடோஸ்பெர்மேல்ஸ்	1. Triassic Period டிரையாலிக் காலம்
(b) Pentoxylales பென்டாக்ஸைலேல்ஸ்	2. Lower Cretaceous கீழ் கிரைடேஸியஸ்
(c) Bennettitales பென்னிடைட்டேல்ஸ்	3. Lower Carboniferous கீழ் கார்போனிபெரஸ்
(d) Cordaitales கார்டைட்டேல்ஸ்	4. Lower Jurassic கீழ் ஜீராலிக்

- | | | | |
|--|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 3 | 4 | 2 | 1 |
| (B) 4 | 2 | 3 | 1 |
| (C) 2 | 3 | 1 | 4 |
| (D) 1 | 3 | 4 | 2 |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | | | |

26. Estimate the geological period of Pteridospermales which is predominantly distributed in the earth?

விடைப்பிரணிகள் இப்புவியின் மீது அதிகமாக வாழ்ந்த புவியியற் காலத்தைக் கணக்கிடுக.

- | | |
|--|--------------------------------|
| (A) Protozoic
புரோட்டோஸோயிக் | (B) Palaeozoic
பேலீயோஸோயிக் |
| (C) Mesozoic
மீஸோஸோயிக் | (D) Coenozoic
ஸீனோஸோயிக் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

27. Approximate age of Cambrian period is
கேம்பிரியன் காலகட்டத்தின் தோராயமான வயது

(A) 395 Million years 395 மில்லியன் ஆண்டுகள்	(B) 570 Million years 570 மில்லியன் ஆண்டுகள்
(C) 500 Million years 500 மில்லியன் ஆண்டுகள்	(D) 280 Million years 280 மில்லியன் ஆண்டுகள்
(E) Answer not known விடை தெரியவில்லை	

28. In which among the following geological period early gymnosperms were believed to be originated?
பின்வரும் எந்த காலகட்டத்தில் விதைழமுடாத்தாவரங்கள் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படுகின்றது?

(A) Silurian சிலூரியன்	(B) Lower Carboniferous கீழ் கார்போனிபெரஸ்
(C) Upper Permian மேல் பெர்மியன்	(D) Lower Cretaceous கீழ் கிரிடேசியஸ்
(E) Answer not known விடை தெரியவில்லை	

29. Arrange the following as per age from old to young.

- ## 1. Palaeozoic

- ## 2. Mesozoic

- ### 3. Proterozoic

4. Cenozoic

பின்வருவனவற்றை காலத்தை அடிப்படையாகக் கொண்டு முதிர்விலிருந்து இளமை வரிசையில் வரிசைப்படுத்துக.

- ## 1. പേരിയോ ചോയിക്ക്

- ## 2. ମୀଚୋ ଚୋଯିକ୍

- ### 3. പ്രോട്ടോസോയിക്

- #### 4. ಸೆನೋ ಸೊಯಿಕ್

- (A) 1, 4, 3, 2

- (B) 2, 4, 1, 3

- (C) 4, 3, 2, 1

- (D) 3, 1, 2, 4

- (E) Answer not known

விடை தெரியவில்லை

30. Conifer wood can be differentiated from the other Gymnospermous wood by the presence of

ஊசியிலை மரக்கட்டைகளை மற்ற ஜிம்னோஸ்பெர்மஸ்களின் மரக்கட்டைகளிலிருந்து வேறுபடுத்த உதவுவது

- (A) Medullary rays

ଉଳ୍ଳୋଟିଟୁ କତ୍ତିରକଳା

- ### (B) Bordered pits

ਪਾਰਿਤੰਥ ਪ੍ਰਿੰਸ

- ### (C) Long tracheids

நீளமான டிரக்கீடுகள்

- #### (D) Resin ducts

ରେଲିଙ୍ କୁମ୍ହାୟକଳ୍

- (E) Answer not known

விடை தெரியவில்லை

31. Identify the gymnosperm whose seem lacks Pericycle.
சுற்றுதிசு இல்லாத தண்டினை கொண்ட விதைமுடாத்தாவரத்தை அடையாளம் காண்.
- (A) Ephedra
எஃபெட்ரா
- (B) Ginkgo
ஞிங்கோ
- (C) Gnetum
நீட்டம்
- (D) Thuja
துஜா
- (E) Answer not known
விடை தெரியவில்லை
32. Half bordered pits are commonly present in
அரை எல்லைகுழி அதிகளவில் காணப்படுவது
- (A) Cycadales
சைக்கடேல்ஸ்
- (B) Coniferales
கோனிபெரேல்ஸ்
- (C) Gnetales
நீட்டேல்ஸ்
- (D) Ginkgoales
ஞிங்கோயேல்ஸ்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
33. Which among the following gymnosperm seen has calcium oxalate crystals frequently?
பின்வரும் விதைமுடாத்தாவரங்களில் எதனுடைய தண்டில் கால்சியம் ஆக்ஸலேட் படிகங்கள் பெரும்பாலும் காணப்படுகின்றன?
- (A) Thuja
துஜா
- (B) Cycas
சைகஸ்
- (C) Pinus
பைனஸ்
- (D) Gnetum
நீட்டம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

34. Which among the following gymnosperm's wood lacks torus?
 பின்வரும் எந்த விதைமூடாத்தாவரத்தின் செலத்தில் மேடை காணப்படாது?
- (A) Gnetum
ஞீட்டம்
- (B) Ephedra
எஃபீட்ரா
- (C) Ginkgo
ஜிங்கோ
- (D) Pinus
பைனஸ்
- (E) Answer not known
 விடை தெரியவில்லை
35. In Gymnosperm wood, axial system contains mostly
 விதைமூடாத்தாவரங்களின் செலம் தொகுப்பானது பெரும்பாலும் இதனை
 கொண்டுள்ளது?
- (A) Vessels only
 குழாய் செல்கள் மட்டும்
- (B) Tracheids and Vessels
 கடத்தும் செல்கள் மற்றும் குழாய் செல்கள்
- (C) Tracheids only
 கடத்தும் செல்கள் மட்டும்
- (D) Tracheids and Fibres
 கடத்தும் செல்கள் மற்றும் இழை செல்கள்
- (E) Answer not known
 விடை தெரியவில்லை

36. Which among the following Gymnosperm is associated with “Sulfur Shower”?

பின்வருவனவற்றுள் எந்த ஜிம்னோஸ்பெர்ம் தாவரத்தோடு “சல்பர் மழை” எனும் நிகழ்வு தொடர்புடையது?

(A) Cycas
கைகல்

(B) Gnetum
நீட்டம்

(C) Pinus
பைனஸ்

(D) Ginkgo
ஜிங்கோ

(E) Answer not known
விடை தெரியவில்லை

37. The ancestor of angiosperm evolved in devonian period and flourished in the carboniferous period are

பூக்கும் தாவரங்களின் முன்னோடியில் தவோனியன் காலத்தில் இருந்து கார்போனிபெரஸ் காலத்தில் தழித்து ஒங்குதல் எந்த தொகுதி தாவரம் ஆகும்

(A) Seed ferns
விதை பெறணி

(B) Psilophyton
சைலோபைத்தான்

(C) Rhynia type plants
ரெனியா வகை தாவரம்

(D) Progymnosperms
முன்னோடி ஜிம்னோஸ்பெர்ம்

(E) Answer not known
விடை தெரியவில்லை

38. In which part of the Gymnosperm represents gametophytic generation?

கேமிட்டோபைட் எந்த நிலையில் ஜிம்னோஸ்பெர்ம்களில் இருக்கிறது?

(A) Endosperm
கரு ஊண்

(B) Seed coat
விதை உறை

(C) Young embryo
வளர்ச்சியற்ற கரு

(D) Mature embryo
வளர்ச்சியற்ற கரு

(E) Answer not known
விடை தெரியவில்லை

39. The unique character found in Gnetum and if may be considered highly evolved Gymnosperm.

நீட்டம் தாவரத்தில் மட்டும் காணப்படும் இப்பண்பால் இது ஜிம்னோஸ்பெர்ம்களில் ஒரு தற்காலத் தாவரமாகக் கருதப்படுகிறது.

(A) Reticulate venation in leaves

இலைகளில் வலைப்பின்னல் நரம்பமைவு

(B) Scandent climbing habit

வளையும் கொடிபோன்ற தண்டமைப்பு

(C) Xylem vessels in vascular bundles

ஐலம் வெஸ்ஸல் உள்ள வாஸ்குலார் தொகுப்பு

(D) Ovules bearing on cupules

ஷவுட்டுகள் கிண்ணம் போன்ற குடியில்களின் மேல் தோன்றுவது

(E) Answer not known

விடை தெரியவில்லை

40. Match the followings with identify the *Pinus* plants developing features in respective parts:

கீழ்காணும் பைனஸ் தாவரத்தின் பாகங்களை அவற்றோடு தொடர்புடைய பொருத்தமான பண்புகளோடு பொருத்தவும்.

- | | |
|--|---|
| (a) Long shorts
நீளக் கிளைகள் | 1. Multi-Cotyledon
பன்மை விதையிலைகள் |
| (b) Dwarf shorts
குட்டைக் கிளைகள் | 2. Ovule
சூல் |
| (c) Ovuliferous scale
ஒவுவிபெரஸ் செதில் | 3. Male cone
ஆண் கூம்பு |
| (d) Seeds
விதைகள் | 4. Female cone
பெண் கூம்பு |

- | | | | |
|--|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 3 | 4 | 1 | 2 |
| (B) 1 | 4 | 3 | 2 |
| (C) 4 | 1 | 2 | 3 |
| (D) 4 | 3 | 2 | 1 |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | | | |

41. The classification of Algae in various classes is based on
ஆலகாக்களின் வகைப்பாடானது இதன் அடிப்படையில் ஆனது
- (A) Thallus nature and reproduction
உடலமைப்பு மற்றும் இனப்பெருக்கம்
- (B) Habit and Thallus organisation
வளரியல்பு மற்றும் உடலத்தின் தொகுப்பு
- (C) Mode of reproduction and Phylogeny
இனப்பெருக்க வகை மற்றும் பரிணாம வகை
- (D) Type of Pigments and Nature of store food
நிறமிகளின் வகை மற்றும் இயற்கையாக அமைந்த சேமிப்பு பொருட்கள்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
42. Phycocyanin Pigments posses in
இவற்றில் பைகோஸயனின் நிறமிகளை கொண்டுள்ளவை
- (A) Blue green algae
நீல பசும் பாசிகள்
- (B) Green algae
பசும் பாசிகள்
- (C) Brown algae
பழுப்பு பாசிகள்
- (D) Red algae
சிவப்பு பாசிகள்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

43. Match the following:

பொருத்துக :

- | | |
|-------------------|---|
| (a) Chlamydomonas | 1. Spiral and ribbon shaped chloroplasts |
| கிளாமிடோமோனாஸ் | சுருள் மற்றும் இழைக்கப்பட்ட வடிவ பசுங்கணிகங்கள் |
| (b) Chara | 2. Cup-shaped chloroplasts |
| காரா | கோப்பை வடிவ பசுங்கணிகங்கள் |
| (c) Oedogonium | 3. Discoid shaped chloroplasts |
| ஏடோகோனியம் | தட்டு வடிவ பசுங்கணிகங்கள் |
| (d) Spirogyra | 4. Reticulate shaped chloroplast |
| ஸ்ரைப்ரோக்கரா | வலைப்பின்னல் வடிவ பசுங்கணிகங்கள் |

(a) (b) (c) (d)

- (A) 2 1 4 3
(B) 3 4 1 2
(C) 2 3 4 1
(D) 4 2 1 3

(E) Answer not known
விடை தெரியவில்லை

44. In Dictyota sexual reproduction process is

டிக்டியோட்டாவில் பால் இனப்பெருக்கம் இவ்வாறு நடைபெறுகிறது

- | | |
|----------------------|------------------------|
| (A) Isogamous | (B) Anisogamous |
| ஜஸ்ஸோகேமஸ் | அனெஸோகேமஸ் |
| (C) Oogamous | (D) None of the above |
| ஊகேமஸ் | இவற்றில் எதுவும் இல்லை |
| (E) Answer not known | |
| விடை தெரியவில்லை | |

45. Sexual reproduction in *Caulerpa* is
காலர்ப்பாவில் பால் இனப்பெருக்கம் ஆனது

 - (A) Anisogamous
அனைஸோகேமஸ்
 - (B) Isogamous
ஐஸோகேமஸ்
 - (C) Heterogamous
ஹெட்டிரோகேமஸ்
 - (D) Oogamous
ஊகேமஸ்
 - (E) Answer not known
விடை தெரியவில்லை

46. Vegetative reproduction is mostly common in
இவ்வகுப்பில் வரும் இனங்களில் உடல் இனப்பெருக்கம் அதிக அளவில்
காணமுடிகிறது

 - (A) Chlorophyceae
குளோரோபைசி
 - (B) Phaeophyceae
பீயோபைசி
 - (C) Cyanophyceae
சையனோபைசி
 - (D) Rhodophyceae
ரோடோபைசி
 - (E) Answer not known
விடை தெரியவில்லை

47. The sexual reproduction in *Coleochaete*
கோலியோகீட்டேவின் பால் இனப்பெருக்கமானது

 - (A) Isogamous
ஐஸோகேமஸ்
 - (B) Anisogamous
அனைஸோகேமஸ்
 - (C) Oogamous
ஊகேமஸ்
 - (D) All of the above
இவை அனைத்தும்
 - (E) Answer not known
விடை தெரியவில்லை

48. During unfavourable condition the mycelium produces thick rounded structures is called

சாதகமற்ற சூழ்நிலையில் மைசிலியமானது தடித்த உருளை வடிவ அமைப்பு உருவாவது இவ்வாறு அழைக்கப்படுகிறது

- | | |
|--|---------------------------------|
| (A) Oidia
ஆய்டியா | (B) Sclerotium
ஸ்கிரிரோசியம் |
| (C) Rhizomorph
ரைசோமார்ப் | (D) Budding
அரும்புதல் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

49. _____ the father of modern phycology of India.

இந்தியாவின் நவீன பைக்காலஜியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

- | | |
|--|-------------------------|
| (A) Linnaeus
லின்னேயஸ் | (B) Link
லிங்க |
| (C) Rich
ரிச் | (D) Iyengar
ஐயங்கார் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

50. The disease caused by Alubgo is

அல்புகோ பூஞ்சை ஏற்படுத்தும் நோய்

- | | |
|--|-------------------------------|
| (A) White rust
வெள்ளை துரு | (B) Red rot
சிவப்பு அழுகல் |
| (C) Smut
ஸ்மட் | (D) Tikka
டிக்கா |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

51. The number of spores produced by Puccinia in its life cycle is
பக்சினியாவின் வாழ்க்கைச் சுழற்சியில் உருவாக்கப்படும் ஸ்போர்களின் எண்ணிக்கை
(A) 3 (B) 4
(C) 5 (D) 6
(E) Answer not known
விடை தெரியவில்லை

52. The main stored food material of fungi is in the form of
பூஞ்சையின் முதன்மை சேமிப்பு பொருள் இவ்வடிவில் உள்ளது
(A) Glycogen (B) Starch
கிளைக்கோஜன் ஸ்டார்ச்
(C) Oil (D) Fats
எண்ணெய் கொழுப்புகள்
(E) Answer not known
விடை தெரியவில்லை

53. Heterothalism was coined by
ஹெட்ராலோதாலிசம் என்று பெயரிட்டவர்
(A) A.F. Blakeslee
A.F. பிளாக்ஸிலி
(B) Harsen and Smith
ஹர்சன் மற்றும் ஸ்மித்
(C) G. Pontecorvo and J.A. Ropen
G. பொஞ்சிகார்வோ மற்றும் J.A. ரூபன்
(D) G.W. Martin
G.W. மார்டின்
(E) Answer not known
விடை தெரியவில்லை

54. Fertilization in Dictyota is
டிக்டியோடாவின் கருவறுதலானது

- | | |
|--|-----------------------------|
| (A) Internal
உட்புறம் | (B) External
வெளிப்புறம் |
| (C) Both
இரண்டிலும் | (D) None
எதுவும் இல்லை |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

55. Match the following:

பொருத்துக :

- | | |
|---|---------------------------------------|
| (a) <u>Aspergillus Niger</u>
அஸ்பர்ஜில்லஸ் நெங்கர் | 1. Itaconic Acid
இட்டகோனிக் அமிலம் |
| (b) Rhizopus Oryzae
ரைசோபஸ் ஓரைசே | 2. Gluconic Acid
குளுகோனிக் அமிலம் |
| (c) Rhizopus Arrhizus
ரைசோபஸ் அர்ரிசஸ் | 3. Lactic Acid
லாக்டிக் அமிலம் |
| (d) Aspergillus Terreus
ஆஸ்பர்கில்லஸ் டெர்ரியஸ் | 4. Fumaric Acid
பியுமாரிக் அமிலம் |

- | | | | |
|--|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 2 | 3 | 4 | 1 |
| (B) 2 | 4 | 1 | 3 |
| (C) 3 | 1 | 4 | 2 |
| (D) 1 | 4 | 3 | 2 |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | | | |

56. Which one of the following lichens is called as dog lichen?
 கீழே கொடுக்கப்பட்டுள்ள வைக்கன்களில் ஒன்று நாம் வைக்கன் என்றழகுக்கப்படும்?
- (A) *Peltigera Canina*
 பெல்டிஜோரா கனினா
- (B) *Xanthoria Parientina*
 சாந்தோரியா பாரியன்டினா
- (C) *Cetraria Islandica*
 செட்ரேரியா ஐலாண்டிகா
- (D) *Lobaria Pulmonaria*
 லோபேரியா பல்மோனேரியா
- (E) Answer not known
 விடை தெரியவில்லை
57. A lichen along with photosynthetic partners is called
 வைக்கனில் அமையப்பெற்றுள்ள ஒளிச்சேர்க்கை கூட்டாளி என்று அழைக்கப்படுபவை
- (A) Mycobiont
 மைக்கோபயான்ட்
- (B) Photobiont
 பைக்கோபயான்ட்
- (C) Chytrids
 கைட்ரிட்ஸ்
- (D) Hyphochytrids
 கைஹப்போகைட்ரிட்ஸ்
- (E) Answer not known
 விடை தெரியவில்லை
58. Chlorellin is extracted from chlorella is a _____ products.
 குளோரெல்லாவிலிருந்து பெறப்படும் குளோரெல்லின் _____ வகையைச் சார்ந்தது.
- (A) Antibiotics
 ஆண்டிபயாட்டிக்
- (B) Pesticide
 பெஸ்டிசெடு
- (C) Larvicide
 லார்விசெடு
- (D) Vermicide
 வெர்மிசெடு
- (E) Answer not known
 விடை தெரியவில்லை

59. Large amount of iodine is obtained from which type of algal groups
அதிக அளவு அயோடின் கீழ்கண்ட எந்த ஆல்காக்களில் எடுக்கப்படுகிறது

(A) Brown algae
பழுப்பு நிறபாசிகள்

(B) Red algae
சிவப்பு பாசிகள்

(C) Green algae
பச்சை பாசிகள்

(D) Blue green algae
நீல பசும் பாசிகள்

(E) Answer not known
விடை தெரியவில்லை

60. High protein substance is found in
இதில் பெருமளவு புரதம் உள்ளது

(A) Chlamydomonas
கிளாமிடோமோனாஸ்

(B) Spirulina
ஸ்பெருலினா

(C) Volvox
வால்வாக்ஸ்

(D) Chlorella
குளோரெல்லா

(E) Answer not known
விடை தெரியவில்லை

61. The following statements are correct about C₃ cycle

C₃ சுழற்சியோடு தொடர்புடையவற்றை சரியான கூற்றை தேர்வு செய்க

(i) CO₂ is accepted by RUBP.

RUBP கார்பன் டை ஆக்ஷைடை ஏற்கும் பொருள் ஆகும்.

(ii) 3-phosphoglyceric acid is the first stable product of this cycle.

இச்சுழற்சியில் கிடைக்கும் முதல் தனப் பொருள் 3-பாஸ்போகிளிசரிக் அமிலம்.

(iii) CO₂ fixation takes place in Mesophyll cells and bundle sheath cells.

CO₂ நிலைநிறுத்துதல் இவை இடைத்திச் மற்றும் தொகுப்பு உறைகளில் காணப்படும்

(iv) During night malic acid is synthesized utilizing CO₂ which then accumulates in the vacuole.

இரவின்போது CO₂ வை பயன்படுத்தி மாலிக் அமிலகம் உற்பத்தி செய்யப்படுதல்.

(A) (i) only

(i) மட்டும்

(B) (i) and (ii) only

(i) மற்றும் (ii) மட்டும்

(C) (ii) and (iii) only

(ii) மற்றும் (iii) மட்டும்

(D) (iii) and (iv) only

(iii) மற்றும் (iv) மட்டும்

(E) Answer not known

விடை தெரியவில்லை

62. Photorespiration takes place in
ஓளிச்சுவாசம் இதில் நிகழும்
- (A) Peroxisome, Endoplasmic Reticulum, Ribosomes
பெராக்சிசோம், எண்டோபிளாஸ்மிக் ரெடிகிளம், ரைபோசோம்கள்
- (B) Peroxisome, Chloroplast, Mitochondrio
பெராக்சிசோம், பசுங்கணிகம், மைட்டோகாண்டிரியா
- (C) Ribosomes, Chloroplast, Mitochondrio
ரைபோசோம்கள், பசுங்கணிகம், மைட்டோகாண்டிரியா
- (D) Chloroplast, Mitochondria, Endoplasmic Reticulum
பசுங்கணிகம், மைட்டோகாண்டிரியா, எண்டோபிளாஸ்மிக் ரெடிகிளம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
63. The study of energy transformation in living organism is called as
உயிரினங்களில் சக்தியின் மாற்றத்தை இவ்வாறு அழைக்கலாம்
- (A) Bioenergetics
உயிர் சக்தியியல்
- (B) Thermodynamics
வெப்ப வகையியல்
- (C) Chemical equilibrium
வேதி சமநிலை
- (D) Flow of energy
சக்தி பரிமாற்றம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

64. The part(s) of root involved in absorption of water in higher plants is (are)

உயர் தாவரங்களில் நீரை உறிஞ்ச வேரின் எந்த பாகம்(கள்) ஈடுபடுத்தப்படுகின்றன

- (A) Root tip
வேர் நுனி
- (B) Root hair zone
வேர் தூவி மண்டலம்
- (C) Root cap and meristematic region
வேர் மூடி மற்றும் ஆக்குத்திசு பகுதி
- (D) Zone of elongation
நீட்சிப் பகுதி
- (E) Answer not known
விடை தெரியவில்லை

65. Callose is made up of

காலோஸ் எதனால் ஆனது

- (A) Special glucose polymer
சிறப்பு குளூக்கோஸ் பாலிமர்
- (B) Carbohydrate
கார்போஹைட்ரேட்
- (C) Complex protein
கூட்டு புரதம்
- (D) Derived protein
தருவிக்கப்பட்ட புரதம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

66. An example for a Scleroprotein

சிலிரோ புரதத்தின் எடுத்துக்காட்டு

- (A) Albumin
ஆல்புமின்
- (B) Hormone
ஹார்மோன்
- (C) Keratin
கேரடின்
- (D) Haemoglobin
ஹைமோக்ரோபின்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

67. Which of the following statements are true for oxidative phosphorylation?

ஆக்ஸோஃகரண பாஸ்பர்கரணத்திற்கு பொருத்தமான தொடர்களை தேர்வு செய்க?

(i) It is dependent on light.

இவை ஒளியைச் சார்ந்துள்ளது.

(ii) It takes place during aerobic respiration on Cristae in Mitochondria.

இவை மைட்டோ காண்டிரியாவில் உள்ள கிரிஸ்டாவில் காற்றுவழி சுவாசித்தலின் போது நிகழும்.

(iii) It occurs during terminal oxidation of reduced coenzymes generated in glycolysis and Kreb's cycle with molecular oxygen.

கிரப் சுழற்சியில் மூலக்கூறு ஆக்சிஜன் மற்றும் கிளைக்காலிலிலின் போது ஒடுக்கப்பட்ட துணை நோதிகள் இறுதி ஆக்சிஜனேற்ற விணைகளுக்கு ஈடுபடுத்தபடுத்தலின் போது நிகழும்.

(iv) Ultimate source of energy is light.

ஆற்றலின் மூல ஆதாரம் குரிய ஒளி ஆகும்.

(A) (i) only

(i) மட்டும்

(B) (i) and (ii) only

(i) மற்றும் (ii) மட்டும்

(C) (ii) and (iii) only

(ii) மற்றும் (iii) மட்டும்

(D) (i) and (iv) only

(i) மற்றும் (iv) மட்டும்

(E) Answer not known

விடை தெரியவில்லை

68. In aerobic respiration, the respiratory quotient is

காற்றுள்ள சுவாசித்தலில் சுவாச ஈவு என்ன எனப்படுவது

(A) 0

(B) 1

(C) < 1

(D) ∞

(E) Answer not known

விடை தெரியவில்லை

69. Peptide bond is present in
பெப்டைட் பின்பு இதில் காணப்படும்

- (A) Proteins and Nucleic acids
புரதங்கள் மற்றும் நியூக்ஸிக் அமிலங்கள்
- (B) Nucleic acids and Carbohydrates
நியூக்ஸிக் அமிலங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்
- (C) Carbohydrates and Oil
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எண்ணேய்
- (D) Lipids and Wax
லிபிட்கள் மற்றும் மெழுகு
- (E) Answer not known
விடை தெரியவில்லை

70. The maximum energy of fat
கொழுப்பு எவ்வளவு ஆற்றலைக் கொண்டுள்ளது

- (A) 3.9 k.cal of energy per gm
3.9 கி.கலோரி ஆற்றல்/கிராம்
- (B) 9.3 k.cal of energy per gm
9.3 கி.கலோரி ஆற்றல்/கிராம்
- (C) 3.6 k.cal of energy per gm
3.6 கி.கலோரி ஆற்றல்/கிராம்
- (D) 9.6 k.cal of energy per gm
9.6 கி.கலோரி ஆற்றல்/கிராம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

71. Which of the following lipids present in Chloroplast?
கீழ்கண்ட எந்த லிப்பிடு வகையானது குளோரோபிளாஸ்டில் (பசுங்கணிகத்தல்) காணப்படுகிறது?
- (A) Galactolipids
கேலக்ட்டோலிபிடு
- (B) Sphingolipids
ஸ்பின்கோலிபிடு
- (C) Glycolipid
கிளைகோலிபிடு
- (D) Ceramide
செராமைடு
- (E) Answer not known
விடை தெரியவில்லை
72. Most of the muscle nucleotide is represented by
நம் தசையில் அதிக அளவு எந்த எந்த நியூக்ஸியோடைடு காணப்படுகிறது
- (A) ATP and ADP
ATP மற்றும் ADP
- (B) UTP and GTP
UTP மற்றும் GTP
- (C) AMP and ATP
AMP மற்றும் ATP
- (D) ADP and TCA
ADP மற்றும் TCA
- (E) Answer not known
விடை தெரியவில்லை

73. During nitrogen metabolism, conversion of nitrate into ammonia is a
நைட்ரஜன் வளர்சிதை மாற்றத்தின் போது நைட்ரேட்டுக்கள் அம்மோனியாவாக
மாற்றப்படும் வினை
- (A) oxidative process
ஆக்சிஜனேற்ற வினை
- (B) reductive process
ஒடுக்கும் வினை
- (C) deamination process
அமினோ அமிலங்கள் நீக்கும் வினை
- (D) amination process
அமினோ அமிலங்கள் சேர்க்கும் வினை
- (E) Answer not known
விடை தெரியவில்லை
74. Leg haemoglobin is
லெக்ஹுமோகுளோபின் யாதெனில்
- (A) blood secreted in legumes
லெகும்களில் சுரக்கும் இரத்தம்
- (B) haemoglobin in plant
தாவரங்களில் உள்ள ஹோமோகுளோபின்
- (C) pink pigment produced by legumes
லெகும்களில் காணப்படும் இளஞ்சிகப்பு நிறமி
- (D) red pigment produced by legumes
லெகும்களில் காணப்படும் சிகப்பு நிறமி
- (E) Answer not known
விடை தெரியவில்லை

75. An example of $-\Delta H$ (-ve enthalpy)

$-\Delta H$ enthalpy (என்தால்பி) உதாரணம்

(A) combustion of glucose to $\text{CO}_2 + \text{H}_2\text{O}$

எரியுட்டப்பட்ட குருக்கோஸ் $\rightarrow \text{CO}_2 + \text{H}_2\text{O}$

(B) melting of ice into liquid water

உருகும் பனிக்கட்டியிலிருந்து குளிர் தண்ணீர்

(C) vaporization into water vapours

ஆவியாக்குதல் மூலம் நீராவி

(D) condensation of water

நீர் குளிர்வித்தல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

76. The process of energy transformation in living organisms is called

உயிர்களுக்கிடையில் ஆற்றல் மாறுதலை பின்வருமாறு கூறலாம்

(A) Thermodynamics

வெப்ப இயக்கவியல்

(B) Biological energy transfer

உயிர் ஆற்றல் மாறுதல்

(C) Thermochemistry

வெப்ப வேதியியல்

(D) Bioenergetics

உயிராற்றவியல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

77. Vitamin B₆ is cofactor of the enzyme

வைட்மின் B₆ எந்த நொதியின் துணைக் காரணி

(A) α - amylase

α - அமைலேஸ்

(B) Aminotransferase

அமினோடிரான்ஸ்பெரேஸ்

(C) Urease

யூரீயேஸ்

(D) Chlorophyllase

குளோரோபில்லேஸ்

(E) Answer not known

விடை தெரியவில்லை

78. Which of the following physiological effect(s) is/are exhibited by gibberellins?

கீழே கொடுக்கப்பட்டவற்றுள் எவை ஜிப்பரெல்லின் செயலியல் விளைவுகள்

(i) Stem elongation

தண்டு நீட்சியடைதல்

(ii) Fruit ripening

கனி கனியாதல்

(iii) Seed germination

விதை முளைத்தல்

(iv) Parthenocarpy

கருவறா கனியாதல்

(A) (i), (ii) and (iii) are correct but (iv) is wrong

(i), (ii) மற்றும் (iii) சரி ஆனால் (iv) தவறு

(B) (i), (iii) and (iv) are correct but (ii) is wrong

(i), (iii) மற்றும் (iv) சரி ஆனால் (ii) தவறு

(C) (ii), (iii) and (iv) are correct but (i) is wrong

(ii), (iii) மற்றும் (iv) சரி ஆனால் (i) தவறு

(D) (i), (ii), (iii) and (iv) are correct

(i), (ii), (iii) மற்றும் (iv) சரி

(E) Answer not known

விடை தெரியவில்லை

79. One of the growth regulator is known as antigibberellin
வளர்ச்சி சீராக்கிகளில் ஒன்று, ஆண்டிலிப்பரல்வின் ஆகும்

- | | |
|--|---------------------------|
| (A) Cytokinin
சைட்டோகைனின் | (B) Zeatin
சியாட்டின் |
| (C) Abscisic acid
அப்சிசிக் அமிலம் | (D) Ethylene
எத்திலின் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

80. Match the following :

பின்வருவனவற்றை பொருத்துக :

Organic Chemical
கரிம வேதிப்பொருள்

- | | | |
|--|--------------------------|---|
| (a) Indole-3-acetic acid
இன்டோல்-3-அசிடிக் அமிலம் | (b) Zeatin
ஜியாட்டின் | (c) Gibberellic acid
ஜிபரல்விக் அமிலம் |
|--|--------------------------|---|

- | | | |
|--|-----|-----|
| (a) | (b) | (c) |
| (A) 2 | 3 | 1 |
| (B) 3 | 1 | 2 |
| (C) 1 | 3 | 2 |
| (D) 3 | 2 | 1 |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | | |

Types of plant growth substance
தாவர வளர் ஊக்கி பொருள் வகை

- | | |
|------------------------------|--|
| 1. Cytokinin
சைட்டோகைனின் | |
| 2. Gibberellin
ஜிபரல்வின் | |
| 3. Auxin
ஆக்ஸின் | |

81. Two or more different communities meet and integrate is called இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அடுத்தடுத்து அமைந்துள்ள வேறுபட்ட சமுதாயங்களை இரண்டற கலக்கும் நிகழ்ச்சி

(A) Nudation நுடேசன் (வெறுமையாதல்)
 (B) Ecotone எகோடோன் (நடுநிலைப்பகுதி)
 (C) Edge effect வினிம்பு விளைவு
 (D) Niche நிச் (ஒதுக்கிடம்)
 (E) Answer not known விடை தெரியவில்லை

82. Due to over crowding or higher population density in the habited, a individual (or) group of populations move permanent outward (one way) to the new areas is known as தன் வாழ்விடத்திலிருந்து மற்றொரு புதிய வாழ்விடத்திற்கு ஒரு குறிப்பிட்ட உயிரிகளோ (நிரந்தரமாக) அல்லது பல தொகுப்பு உயிரினங்களோ, அதிக எண்ணிக்கை (அ) அடர்த்தியான உயிரின இருப்பு காரணமாக இடம் பெயர்ந்து செல்வதை கீழ்காணுமாறு அழைக்கப்படுகிறது.

(A) Immigration மீள்குடியேற்றம்
 (B) Emigration புலம் பெயர்தல்
 (C) Migration இடம் பெயர்தல்
 (D) Mobilization நகர்மை
 (E) Answer not known விடை தெரியவில்லை

83. Which is the most effective way to conserve the plant diversity in an area?

ஒரு பகுதியில் உள்ள தாவரம் பல்லுயிர் வகைமையைப் பாதுகாப்பதற்கான மிகச்சிறந்த வழி யாது?

(A) by developing seed bank

விதை வங்கியை மேம்படுத்துவதன் மூலம்

(B) by tissue culture method

திசு வளர்ப்பு முறை மூலம்

(C) by creating botanical garden

தாவரவியல் தோட்டம் உருவாக்குவதன் மூலம்

(D) by creating biosphere reserves

உயிர்கோளக் காப்பகங்கள் உருவாக்குவதன் மூலம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

84. India is a signatory to Convertional International Trade in Endangered Species (CITES) and it was came into force in the year of

அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் (CITES) இந்தியா கையெழுத்திட்டு நடைமுறைக்கு வந்த ஆண்டு

(A) 1936

(B) 1975

(C) 1973

(D) 1972

(E) Answer not known

விடை தெரியவில்லை

85. National Biodiversity Authority (NBA) has been set up at which place?
தேசிய பல்லுயிர் பன்மய ஆணையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

- | | |
|--|----------------------------|
| (A) Chennai
சென்னை | (B) Mumbai
மும்பை |
| (C) Kolkatta
கொல்கத்தா | (D) Hyderabad
ஹைதராபாத் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

86. Which one of the following is not a functional unit of an ecosystem?
பின்வருவனவற்றுள் எது ஒரு சூழல் தொகுப்பின் செயலாக்க அலகு கிடையாது?

- | | |
|--|----------------------------------|
| (A) Productivity
உற்பத்தித் திறன் | (B) Stratification
அடுக்கமைவு |
| (C) Energy flow
ஆற்றல் வழி ஓட்டம் | (D) Decomposition
சிதைவடைதல் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

87. _____ is most effective for controlling pests without causing any pollution in the environment.

_____ சுற்றுச்சூழலில் எந்த மாசுபாட்டையும் ஏற்படுத்தாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

- | | |
|--|---------|
| (A) MPI | (B) PIM |
| (C) IPM | (D) INM |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

88. River cauvery of Tamilnadu is polluted with _____ from the factory located near mettur dam on the river.

மேட்டுர் அணைக்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் தமிழகத்தின் காவிரி ஆறு மாசுபடுகிறது

(A) Mercury

பாதரசம்

(C) Caustic Soda mills

காஸ்டிக் சோடா ஆலைகள்

(E) Answer not known

விடை தெரியவில்லை

(B) Cement Factories

சிமெண்ட் தொழிற்சாலைகள்

(D) Sugar mills

சர்க்கரை ஆலைகள்

89. One of the following component is the cause for photochemical smog
பின்வரும் கூறுகளில் ஒன்று ஓளிவேதிப்புகை பனிக்கு முக்கிய காரணமாகும்

(A) NO₂

(B) CO₂

(C) SO₂

(D) CO

(E) Answer not known

விடை தெரியவில்லை

90. Analyse the following statement and find the appropriate answer(s):

கீழ்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து பொருத்தமான விடை/விடைகளை கண்டறிக

The physiological adaption(s) for hydrophytes is/are

நீர்நிலைத்தாவரங்களின் உடலிய தகவமைப்பு(கள்)

- (1) In submerged plants, absorption of water and nutrients are absorbed through the general leaf surface.

நீர் மூழ்கிய தாவரங்கள், நீர் மற்றும் நுண்ணுட்டச்சத்துக்களை இலைகள் மூலம் உறிஞ்சுகின்றன

- (2) In submerged hydrophytes, there is no transpiration.

நீர் மூழ்கிய தாவரங்களில் நீராக்குப்போக்கு நடைபெறுவதில்லை.

- (3) Vascular tissues are well developed. Tracheids and vessels have thick lignified walls.

இவைகளிலுள்ள சாற்றுக்கற்றைகள் நன்கு வளர்ச்சி அடைந்தும் அதிகமான லிக்னினையும் கொண்டிருக்கும்

- (4) Gaseous exchange takes place through the surface cells of the leaf.

O₂ உள்ளிட்ட வாயுக்களின் பரிமாற்றம் இலைகளின் பரப்பின் மேலே நடைபெறுகிறது.

- (A) (1) and (2) are corrects

(1) மற்றும் (2) சரியானவை

- (B) (1), (3) and (4) are correct

(1), (3) மற்றும் (4) சரியானவைகள்

- (C) (1), (2) and (4) are correct

(1), (2) மற்றும் (4) சரியானவைகள்

- (D) (1), (2), (3) and (4) are correct

(1), (2), (3) மற்றும் (4) சரியானவைகள்

- (E) Answer not known

விடை தெரியவில்லை

91. The plant succession that begins in an area rich in organic matter and dominated by fungi and detrivored is known as

தாவர வரிசை தொடர்பு பூஞ்சை மற்றும் மக்குண்ணிகள் உருவாக்கு அதிக செறிவுள்ள கரிம பொருட்கள் நிறைந்த பகுதியிலிருந்து துவங்குவதை கீழ்க்காணுமாறு அழைக்கப்படுகிறது

- (A) Autotrophic Succession

தன்னுட்ட தாவர தொடர் வரிசை

- (B) Heterotrophic Succession

அயலுட்ட உயிரிகள் உருவாக்கு கரிம பொருட்களிலிருந்து தாவர தொடர் வரிசை

- (C) Allogenic Succession

உயிரில்லா (அ) தரிசு பகுதியிலிருந்து தாவர தொடர்பு அமைதல்

- (D) Primary Succession

முதன்மை தாவார தொடர்பு

- (E) Answer not known

விடை தெரியவில்லை

92. The following one is the stands for “NASCO”

NASCO என்பது கீழ்க்காணும் எந்த ஒன்றின் விரிவாக்கம்

- (A) North American Salmon Conservation Organization

வட அமெரிக்க சால்மன் பாதுகாப்பு அமைப்பு

- (B) North Antarctic Social Conservation Organization

வட அண்டார்டிக்கா சமூக பாதுகாப்பு அமைப்பு

- (C) North Atlantic Salmon Conservation Organization

வட அட்லாண்டிக் சால்மன் பாதுகாப்பு அமைப்பு

- (D) North Artic Salmon Conservation Organization

வட ஆர்க்டிக் சால்மன் பாதுகாப்பு அமைப்பு

- (E) Answer not known

விடை தெரியவில்லை

93. UNFCCC treaty was signed in 1992 with UNCED for limiting the increase in free house gases in the atmosphere and it was entered into force in the following year.

அதிக அளவிலான பசுமைக்குடில் வாயுக்களை வளிமண்டலத்திற்கு வெளியிட கட்டுப்படுத்த உந்த ஒப்பந்தம் உந்த அமைப்புடன் 1992 ம் ஆண்டு கையெழுத்திட்டது. இவ்வொப்பந்தம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

- | | |
|--|------------------------------------|
| (A) February 1994
பிப்ரவரி 1994 | (B) March 1994
மார்ச் 1994 |
| (C) August 1994
ஆகஸ்டு 1994 | (D) December 1994
டிசம்பர் 1994 |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

94. The World Summit in Sustainable Development (WSSD) was held at Johannesburg in the year of

நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான சர்வதேச உச்சி மாநாடு (WSSD) கீழ்கண்ட எந்த ஆண்டு ஜோக்னோஸ் ஃபெர்க்ல் நடைபெற்றது

- | | |
|--|----------|
| (A) 2003 | (B) 2000 |
| (C) 2004 | (D) 2002 |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

97. Most animals that live in deep oceanic water are
 ஆழமான பெருங்கடல் நீரில் வசிக்கும் விலங்குகளாவன
- (A) Primary consumers
 முதலாம் நிலை நுகர்வோர்களாகும்
- (B) Secondary consumers
 இரண்டாம் நிலை நுகர்வோர்களாகும்
- (C) Tertiary consumers
 மூன்றாம் நிலை நுகர்வோர்களாகும்
- (D) Detritivores
 மட்குண்ணிகளாகும்
- (E) Answer not known
 விடை தெரியவில்லை
98. The tendency of natural ecosystem to resist change and remain as such in a state of equilibrium which is known as
 இயற்கையின் மாற்றங்களுக்கு உட்பட்டு அக்காரணிகளால் மாற்றமடையாமல் “சமநிலையை” தக்க வைத்து கொள்ளும் சூழ்நிலை அமைப்பில் கோப்புக்கு கீழ்காணுமாறு அழைக்கப்படுகிறது
- (A) Heterostasis
 சமமற்றநிலை
- (B) Homeostasis
 சீர்திடநிலை
- (C) Thermoregulation
 வெப்பசீரமைவு
- (D) Osmoregulation
 நீரமுத்த நிலை
- (E) Answer not known
 விடை தெரியவில்லை

99. Which of the following statement is true in related to energy flow in an ecosystem?

சூழ்நிலை மண்டலத்தில் சக்தி ஓட்டம் குறித்த கூற்றுகளில் எவை/எது சரியானது?

(i) The energy flow in ecosystem is Unidirectional.

சக்தி ஓட்டம் என்பது ஒரு வழிப்பாதை.

(ii) In the ecosystem, there is no scope of cycling energy.

சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் திரும்பப் பெற முடியாது.

(iii) The green plants store energy as potential energy.

பசுமைத்தாவரங்கள் நிலை சக்தி ஆற்றலைக் கொண்டுள்ளது.

(iv) The energy decreases during one form to another.

ஒரு மட்டத்திலிருந்து மற்றொரு மட்டத்திற்கு செல்லும் போது ஆற்றல் குறைகிறது

(A) All of these are correct

நான்கு பொருத்தங்களும் சரியானவை

(B) Only (i) is correct

(i) மட்டும் சரியானவை

(C) Only (ii) is correct

(ii) மட்டும் சரியானவை

(D) Only (iii) is correct

(iii) மட்டும் சரியானவை

(E) Answer not known

விடை தெரியவில்லை

100. Identify the incorrectly paired international environmental agencies.

தவறாக இணைக்கப்பட்ட சர்வதேச சுற்றுச்சூழல் முகமைகளை அடையாளம் காணவும்.

101. Which organism produce chloramphenicol antibiotics?

கீழ்கண்டவற்றில் எந்த நுண்ணுயிரி குளோரம்பினிகால் என்னும் நுண்ணுயிர் ஜால்வியை உருவாக்குகிறது?

- (A) *Streptomyces* sp.
ஸ்ட்ரெப்டோமைசின் வகை

(B) *Penicillium* sp.
பெனிசிலின் வகை

(C) *Aspergillus* sp.
ஆஸ்பர்ஜில்லஸ் வகை

(D) *Cephalosporium* sp.
செபலோஸ்போரியம் வகை

(E) Answer not known
விடை தெரியவில்லை

102. Both fungal cell wall deterioration and plant disease biotrytis is controlled by

பூஞ்சைகளின் செல்கவரை அழிக்கவெல்ல மற்றும் தாவர நோயான் போட்டிடில் கட்டுபடுத்தும் எதிர் உயிரி மருந்து

- (A) Cephalosporium
செபலோஸ்போரியம்

(B) Streptomycin
ஸ்ரப்டோமைசின்

(C) Griseofulvin
கிரிலியோபல்வின்

(D) Penicillin
பெஞ்சிலின்

(E) Answer not known
விடை தெரியவில்லை

103. Name the technique in which the separation of molecules is based on size, shape and molecular weight.

எந்த நுட்பத்தின் மூலம் மூலக்கூறுகள் அதன் அளவு, உருவம், எடை ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.

- (A) Gel filtration chromatography
ജൈല് പ്രില്ട്ടെരാഡിന് കുറോംകൂൾമു വടിവമൈപ്പു നിർപ്പിരിക്കു
 - (B) Affinity chromatography
നാട്ടമു നിർപ്പിരിക്കു
 - (C) Ion-exchange chromatography
അയനി പരിമാർഗ്ഗ നിർപ്പിരിക്കു
 - (D) Thin layer chromatography
മെല്ലിയ അടുക്കു നിർപ്പിരിക്കു
 - (E) Answer not known
വിനെ തെറിയവില്ലെല്ല

104. The potency of antibiotics is normally expressed in terms of
ஆண்டிபாடிக்குகளின் செயல்திறனை வெளிப்படுத்தும் சொல்

- (A) g
கி
- (B) dalton
டால்டன்
- (C) units/mL or units/mg
அலகுகள் /மி.லி அல்லது அலகுகள் /மி.கி
- (D) base pairs
கார் இணைகள்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

105. Identify the natural penicillin.

இயற்கையான பென்சிலினை கண்டறிக.

1. Penicillin – A

பெனிசிலின் ஏ

2. Penicillin – G

பெனிசிலின் ஜி

3. Penicillin – V

பெனிசிலின் வி

4. Penicillin – J

பெனிசிலின் ஜீ

(A) (1) and (3)

(1) மற்றும் (3)

(B) (2) and (4)

(2) மற்றும் (4)

(C) (1) and (2)

(1) மற்றும் (2)

(D) (2) and (3)

(2) மற்றும் (3)

(E) Answer not known

விடை தெரியவில்லை

106. Causative organism of little leaf of brinjal is
கத்தரியில் சிற்றிலை நோயைத் தோற்றுவிக்கும் நோய்க்காரணி

- | | |
|--|--------------------------------|
| (A) Bacteria
பாக்டீரியா | (B) Fungi
பூஞ்சை |
| (C) Viruses
வைரஸ்கள் | (D) Mycoplasma
மைகோபிளாஸ்மா |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

107. Fusarium Oxysporum is caused the cotton plant and produce wilt disease. This fungus enter initially through the புலேரியம் ஆக்ஸில்போரம் எனும் பூஞ்சை படுத்தி, பயிரில் வாடல் நோயைத் தோற்றுவிக்கிறது. இந்த பூஞ்சை இத்தாவரத்தின் எந்தப் பகுதியில் முதலில் ஊட்டுருவுகிறது.

- | | |
|--|-------------------|
| (A) leaf
இலை | (B) stem
தண்டு |
| (C) root
வேர் | (D) fruit
கனி |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

108. Late blight disease of potato caused by
உருளைக்கிழங்கில் ஏற்படும் பின்பருவ கருகல் நோயினை உருவாக்கும் காரணி

- | | |
|--|---|
| (A) Synchytrium endobioticum | (B) Alternaria Solani
சின்கைடிரியம் எண்டோபயோடிகம்
ஆல்டனோரிய சொலனி |
| (C) Cercospora Concors | (D) Phytophthora Infestans
சர்கோஸ்போரா கான்கோர்ஸ்
பைட்டோபேத்தோரா இன்பெஸ்டன் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

109. Bunchy top of banana virus is usually transmitted by a/an
வாழை முடிக்கொத்து நோயை உண்டாக்கும் வைரஸ்களைப் பரப்புவது ஒரு வகையான

- | | |
|--|----------------------|
| (A) bacteria
பாக்டீரியா | (B) aphid
அபிட்ஸ் |
| (C) insects
பூச்சிகள் | (D) water
நீர் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

110. Albugo Candida is infected on the Brassicaceae members which produced white dense pustules, this disease called

அல்புகோ கான்டிடா எனும் பூஞ்சை கடுகு குடும்ப தாவரங்களில் ஊடுருவி அடர்ந்த வெண்மையான வெடிப்பு மையங்களில் ஸ்போர்களை உருவாக்குகின்றன. இந்நோயினை இவ்வாறு அழைக்கிறார்கள்.

- | | |
|--|---------------------------------|
| (A) Darny mildew
டானிமில்டூய் | (B) Yellow rot
மஞ்சள் அழுகல் |
| (C) White rust
வெண் துரு | (D) Cottony rust
பஞ்சத் துரு |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

111. Select the wrong pair.

தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

- (i) Anabaena – Nitrogen Fixation
அனபீனா நைட்ரஜன் நிலை நிறுத்துதல்

(ii) Rhodospirillum – Mycorrhiza
ரோடோஸ்பெரில்லம் மைக்ரோரைசா

(iii) Rhizobium – Alfalfa
ரைசோபியம் அல்பால்பா

(iv) Frankia – Alnus
ஃப்ராங்கியா அல்னஸ்

(A) (ii) and (iii) (B) (ii) only
(ii) மற்றும் (iii) (ii) மட்டும்

(C) (iii) and (iv) (D) (i) only
(iii) மற்றும் (iv) (i) மட்டும்

(E) Answer not known
விடை தெரியவில்லை

112. Bacteria commonly reproduces vegetatively by

பாக்ஷரியாவில் பொதுவாக உடல் இனப்பெருக்கம் இவ்வாறு நடைபெறகிறது.

- (A) Conjugation
இணைவு

(B) Binary fission
இரட்டைப் பிளவுறுதல்

(C) Budding
மொட்டிடுதல்

(D) Oidia
ஆய்டியா

(E) Answer not known
விடை தெரியவில்லை

113. Pili are otherwise called as
பைலிகளின் வேறு பெயர்

- | | |
|--|------------------------------|
| (A) Flagella
கசையிழைகள் | (B) Fimbriae
பிம்ரியோ |
| (C) Blepharoplast
பிளிப்ரோபிளாஸ்ட் | (D) Granules
நுண்துகள்கள் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

114. Cluster of polar flagella at one end of bacteria are called as
கசையிழைகள் பாக்ஷரியங்களின் ஒரு முனையில் மட்டும் கொத்தாக காணப்படுவது

- | | |
|--|-----------------------------------|
| (A) Amphitrichous
ஆம்பிடிரைக்கஸ் | (B) Peritrichous
பெரிடிரைக்கஸ் |
| (C) Lophotrichous
லோபோடிரைக்கஸ் | (D) Atrichous
ஏடிரைக்கஸ் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

115. The commonest method of reproduction in bacteria is
பாக்ஷரியங்களின் பொதுவான இனப்பெருக்க முறை

- | | |
|--|---|
| (A) Binary fission
இரண்டாக பிரிதல் | (B) Budding
அரும்புதல் |
| (C) Fragmentation
துண்டாதல் | (D) Endospore formation
எண்டோஸ்போர் உருவாதல் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

116. The protective coat of bacteriophage is made up of
பாக்ஷரியோபாஜின் பாதுகாப்பு உறை, எதனால் ஆனது?

- | | |
|----------------------|-------------------|
| (A) DNA | (B) RNA |
| டி.என்.ஏ | ஆர்.என்.ஏ |
| (C) Proteins | (D) Organic acids |
| புரதம் | கரிம அமிலம் |
| (E) Answer not known | விடை தெரியவில்லை |

117. The term bacteriophage was first coined by
பாக்ஷரியோபேஜ்கள் என்னும் சொல்லினை முன்மொழிந்தவர்

- | | |
|-------------------------|----------------------|
| (A) Frederick M. Twort | (B) Felix d' Herelle |
| பிரிடிரிக் மி. டிவார்ட் | பெலிக்ஸ் டி ஹெரெலி |
| (C) Harrison | (D) Adanson |
| ஹாரிசன் | அடான்சன் |
| (E) Answer not known | விடை தெரியவில்லை |

118. Cyanophages were discovered by
நீலப்பச்சைப் பாசிகளைத் தாக்கும் வைரஸ்களைக் கண்டுபிடித்தவர் யார்?

- | | |
|---------------------------|-----------------------|
| (A) Safferman and Morris | (B) Jacob and Monad |
| ஸாஃபர்மென் மற்றும் மோரிஸ் | ஐக்கப் மற்றும் மோனாட் |
| (C) Anton Van Leewenhoek | (D) Hollings |
| ஆண்டன் வான் லீவன்ஹூக் | ஹோலிங்ஸ் |
| (E) Answer not known | விடை தெரியவில்லை |

119. Based on the mode of action of antibiotics, they include

எதிர் உயிர்ப் பொருட்கள் செயல்படும் விதத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் தன்மைகளைக் கொண்டுள்ளன.

(1) Inhibition of cell wall synthesis

செல் சுவர் உற்பத்தியைத் தடுப்பது

(2) Damage the cytoplasmic membrane

செல் சவ்வை சேதப்படுத்துவது

(3) Inhibition of nucleic acid and protein synthesis

நியூக்ஸிக் அமிலம் மற்றும் புரத உற்பத்தியை தடுப்பது

(4) Inhibition of mitochondria synthesis

மைட்டோகான்டிரியா உருவாவதைத் தடுப்பது

(A) (1) only correct

(1) மற்றும் சரியானது

(B) (1) and (2) are correct

(1) மற்றும் (2) ம் சரியானது

(C) (4) is wrong

(4) தவறானது

(D) (3) only correct

(3) மட்டும் சரியானது

(E) Answer not known

விடை தெரியவில்லை

120. In Gram Negative bacterial cell wall usually impermeable to larger molecules, but it has special protein channels for transfer of larger molecules called

கிராம் நெகட்டில் பாக்டீரியாக்களில் அதன் செல்சுவர் பொதுவாகவே பெரிய மூலக்கூறுகளைக் கடத்தும் தன்மையற்றது, ஆனாலும் பெரிய மூலக்கூறுக் கடத்த சிறப்பான புரத வழிகளைக் கொண்டுள்ளது, இந்த புரத வழிகள்

- | | |
|--|------------------------------|
| (A) Adhesions
அட்கிண்ணஸ் | (B) Nucleins
நியூக்னின்ஸ் |
| (C) Porins
போரின்ஸ் | (D) Emetins
எமிட்டின்ஸ் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

121. Find out the tautonym from the following plant names.

கீழ்காணும் தாவரப் பெயர்களுள் டாட்டானிம் பெயரைக் கண்டுபிடிக்க.

- | | |
|--|---|
| (A) <u>Cajanus</u> <u>Cajan</u>
<u>கஜானஸ்</u> <u>கஜன்</u> | (B) <u>Sesbania</u> <u>Sesban</u>
<u>செஸ்பானியா</u> <u>செஸ்பன்</u> |
| (C) <u>Malus</u> <u>Malus</u>
<u>மாலஸ்</u> <u>மாலஸ்</u> | (D) <u>Mimosa</u> <u>Mimosoides</u>
<u>மைமோஸா</u> <u>மைமோஸாய்டஸ்</u> |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

122. In ICBN, duplicate of syntype is an

தாவர பெயரிடவின் சர்வதேச குறியீட்டில் சின்டைப்பின் நகல் என்பது

- | | |
|--|-------------------------|
| (A) Epithet
அடைமொழி | (B) Isotype
ஐசோ வகை |
| (C) Isosyntype
ஐசோ சின் வகை | (D) Neotype
நியோ வகை |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

123. A collection of one or more populations of organisms known as உயிரினங்களின் ஒன்று அதற்கு மேற்பட்ட மக்கள் தொகைகளின் தொகுப்பு

- | | |
|--|--------------------------|
| (A) Genome
மரபணு | (B) Taxon
வகைபாடு |
| (C) Genus
பேரினம் | (D) Species
சிற்றினம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

124. Pendulous flowers of Yucca is specially adapted for

ழுக்கா தாவரத்தின் கலிழ் மலர்கள் இந்த காரணி மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெற ஏதுவாக உள்ளது

- | | |
|--|--------------------------------------|
| (A) Wind pollination
காற்று | (B) Birds pollination
பறவைகள் |
| (C) Bat pollination
வவ்வால் | (D) Insects pollination
பூச்சிகள் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

125. Ricinus Communis is an example for

ஆமணக்கு இதற்கு சிறந்த உதாரணமாகும்

- | | |
|--|-------------------------------|
| (A) Monoecy
ஒரில்லத்தன்மை | (B) Dioecy
ஈரில்லத்தன்மை |
| (C) Protandry
புரோட்டன்றி | (D) Protogyny
புரோட்டோகேமி |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

126. Identify the type, in which the pollination takes place between flowers borne on two different plants of the same species.

ഔറേ ശിന്റിന്ത്തൈച്ച് സേര്ന്ത ഇരண്ടു വെവ്വേറു താവരങ്കளിൽ മലരുമുള്ള പൂക്കൾക്കു ഇടയേ, മകരന്ത സേരക്കൈ നടപ്പെറുമുള്ള വകൈയെ കണ്ടത്രിയാണുമുള്ള

- (A) Xenogamy
എന്നോകാമി
- (C) Autogamy
ആട്ടോകാമി
- (E) Answer not known
വിടൈ തെരിയവില്ലെ

- (B) Geitonogamy
കീടോനോകാമി
- (D) Allogamy
അല്ലോകാമി

127. Bentham and Hooker's are not followed the uniform hierarchy of classification for these two plant groups.

ബെന്തം മർരുമുള്ള ഹാക്കർ താവര വകൈപ്പാട്ടിലെ കീഴ്കാണ്ണുമുള്ള ഇരண്ടു താവര ദൊക്രൂതികൾക്കു ചുമാൻ വകൈപ്പാട്ടിയലും നിലൈക്കണക്കുകൾക്കു കുറവാണുമുള്ള

- (A) Polypetalae and Gamopetalae
പാലിപെട്ടലേ മർരുമുള്ള കേമോപെട്ടലേ
- (B) Thalamiflorae and Disciflorae
തലാമിഃപിണ്ണോരേ മർരുമുള്ള ടിസ്കിഃപിണ്ണോരേ
- (C) Monochlamydeae and Monocot
മോനോകിണാമിടേ മർരുമുള്ള മോനോകാട്ട
- (D) Inferae and Heteromerae
ഇൻഃപെരേ മർരുമുള്ള ഹെട്ടോമേരേ
- (E) Answer not known
വിടൈ തെരിയവില്ലെ

128. The most primitive family in the angiosperms is
ஆஞ்சியோஸ்பெர்ம்களில் மிகவும் முற்காலத்திய குடும்பமானது

- | | |
|--|-------------------------------|
| (A) Magnollaceae
மக்னோலியோலி | (B) Aricaceae
அரிகேலி |
| (C) Capparidiaceae
கப்பாரிடேலி | (D) Verbenaceae
வெர்பினேலி |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |


129. Match the following:

பொருத்துக :

- | | |
|------------------------------------|--|
| (a) Microspermae
மைக்ரோஸ்பெர்மே | 1. Ovary superior, carpels united, perianth coloured
சூலகம் மேல், சூல்வித்திலை சேர்ந்து, பூவிதழ் நிறமுடையது |
| (b) Epigynae
எப்பிகைனே | 2. Ovary superior, carpels united, perianth green
சூலகம் மேல், சூல்வித்திலை சேர்ந்து, பச்சை நிற பூவிதழ் |
| (c) Coronarieae
கொரோனேரியே | 3. Ovary inferior, seeds minute
சூலகம் கீழ், சிறிய விதைகள் |
| (d) Calycinae
காலிசினே | 4. Ovary inferior, seeds large
சூலகம் கீழ், பெரிய விதைகள் |

- | | | | |
|--|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 4 | 1 | 2 | 3 |
| (B) 3 | 4 | 1 | 2 |
| (C) 1 | 3 | 2 | 4 |
| (D) 2 | 1 | 4 | 3 |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | | | |

130. Observe the following floral diagrams, pickup the correct diagram for male and female flowers of Arecaceae.




A.

B.

C.

D.

കീழുള്ള മലർ വരെപതംഗക്കണ്ണ കൂട്ടന്തു നോക്കി, അരിക്കേണി കുമ്പാട്ടിൻ ആൺ മർറ്റുമ് പെൻ മലർ പൂശ്ചിത്തിരംഗക്കണ്ണ തേര്ന്തെത്തുക്ക.



A.

B.

C.

D.

- (A) A and C
A മർറ്റുമ് C
- (C) B and C
B മർറ്റുമ് C
- (E) Answer not known
വിന്തെ തെരിയവില്ലെല്ല

- (B) A and B
A മർറ്റുമ് B
- (D) C and D
C മർറ്റുമ് D

131. Ray florets of sunflower do not have

കുരിയകാന്തിപ്പ പുവിൻ കത്തിര്ച്ചിരു മലർക്കണില് ഇതു കാണപ്പാവെതില്ലെല്ല

- (A) Inferior ovary
കീഴ്മാട്ട് കുലകമ്
- (C) United petals
ഇണ്ണന്ത മലരിത്തുകൾ
- (E) Answer not known
വിന്തെ തെരിയവില്ലെല്ല

- (B) Basal placentation
അഡിത്തട്ടു കരു ഇണ്ണപ്പ
- (D) Stamens
മകരന്ത താണ്കൾ

132. The following Euphorbiaceae family species used in prepare for orchil and litmus

கீழே கொடுக்கப்பட்டுள்ள யூபோர்பியேசி குடும்பத்தில் உள்ள எந்த சிற்றினத்தில் இருந்து ஆர்சில் மற்றும் லிட்மஸ் தான் தயாரிக்கப்படுகிறது

- | | |
|--|--|
| (A) Jatropha Gossipitolia
ஜட்ரோபா காசிபிடோலியா | (B) Crozophora Tinctoria
குரோசோபோரா டின்காரியா |
| (C) Jatropha Curcas
ஜட்ரோபா குர்கஸ் | (D) Ricinus Communis
ரிசினஸ் கம்யூனிஸ் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

133. Which one of the pair is not incorrect?

கீழ்க்கண்ட கூற்றில் எவை சரியாக பொருந்தவில்லை ?

- | | | |
|--|---|-------------------------|
| (a) Leguminosae | – | Diadelphous |
| லெகுமினோசி | | இருகற்றை மகரந்தக் கற்றை |
| (b) Asteraceae | – | Syngenecious |
| அஸ்ட்ரேசி | | சிஞ்செனிசியஸ் |
| (c) Arecaceae | – | Numerous |
| அரிக்கேசி | | எண்ணற்றவை |
| (d) Rutaceae | – | Polyadelphons |
| ரூட்டேசி | | பலகற்றை |
| (A) (a) only | | (B) (b) only |
| (a) மட்டும் | | (b) மட்டும் |
| (C) (c) and (d) only | | (D) (d) only |
| (c) மற்றும் (d) மட்டும் | | (d) மட்டும் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | | |

134. Prop roots of Banyan tree belongs to

ஆலமரத்தின் தாங்குவேர்கள் கீழ்கண்ட வகைகளில் அடங்கும்

I. Adventitious roots

வேற்றிட வேர்கள்

II. Embryonic roots

கருவியல் வேர்கள்

III. Aerial roots

தரைமேல் வேர்கள்

IV. Respiratory roots

சுவாசிக்கும் வேர்கள்

(A) I and III are correct; II and IV are incorrect

I மற்றும் III சரி; II மற்றும் IV தவறு

(B) I and IV are correct; II and III are incorrect

I மற்றும் IV சரி; II மற்றும் III தவறு

(C) II and III are correct; I and IV are incorrect

II மற்றும் III சரி; I மற்றும் IV தவறு

(D) III and IV are correct; I and II are incorrect

III மற்றும் IV சரி; I மற்றும் II தவறு

(E) Answer not known

விடை தெரியவில்லை

135. Match the following:

சரியானவற்றைப் பொருத்துக:

Characters	Plants
பண்புகள்	தாவரங்கள்
(a) Root climber வேர் பற்றுக் கொடி	1. Galium காலியம்
(b) Tendril climber பற்றுக்கம்பி பற்றுக்கொடி	2. Bougainvillea போகென்விலியே
(c) Thorn climber முள் பற்றுக்கொடி	3. Passiflora பாசிபுளோரா
(d) Hook climber கொக்கி பற்றுக்கொடி	4. Pepper மிளகு
(a) (b) (c) (d)	
(A) 3 4 1 2	
(B) 3 1 4 2	
(C) 4 3 2 1	
(D) 1 2 3 4	
(E) Answer not known விடை தெரியவில்லை	

136. Which among the pair is NOT correctly matched?

தீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாகப் பொருந்தாதவை?

Roots	Examples
வேர்கள்	உதாரணங்கள்
(a) Prop roots தூண்வேர்கள்	— Banyan ஆலமரம்
(b) Stilt root தாங்கும் வேர்கள்	— Pandanus தாழ்ம்பூ
(c) Respiratory root சுவாசிக்கும் வேர்கள்	— Rhizophora ரைசோபோரா
(d) Epiphyte தொற்றுத் தாவரம்	— Vanda வாண்டா
(A) (a) only (a) மட்டும்	(B) (a) and (b) only (a) மற்றும் (b) மட்டும்
(C) (c) only (c) மட்டும்	(D) (c) and (d) only (c) மற்றும் (d) மட்டும்
(E) Answer not known விடை தெரியவில்லை	

137. The twisting of floral axis through 180° at the time blossoming in some flowers, this phenomenon is called

மலரின் மைய அச்சு 180° சுழல்வது பூ மலரும் தருணத்தில் சில தாவரங்களில் அறியப்படுகிறது, இந்நிகழ்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது

(A) Recombination ரிகாம்பினேஸன்	(B) Resupination ரிசுப்பினேஸன்
(C) Resurrection ரெசரக்ஷன்	(D) Re-orientation ரி-ஓரியென்டேஸன்
(E) Answer not known விடை தெரியவில்லை	

138. Select out the special type of inflorescence.

பின்வரும் மஞ்சளில் சிறப்பு வகை மஞ்சளியை தேர்ந்தெடு

- (A) Compound umbel
கூட்டு அம்பெல்
- (C) Capitulum
காப்பிட்டுலம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Cyathium
சயாத்தியம்
- (D) Compound Spadix
கூட்டு ஸ்பாடிக்ஸ்

139. Which among the following inflorescence posses vessel like receptacle with small opening at the top and bearing flowers.

கீழ்க்காணும் மஞ்சளிகளிலும் மேற்புரத்தில் சிறிய திறப்புடன் கூடிய துளை போன்ற துளையின் உள்ள பூக்களைக் கொண்டுள்ளது.

- (A) Verticillaster
வெர்ட்டிசில்லாஸ்டர்
- (C) Hypothodium
ஹைப்பாந்தோடியம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Thyrse
டைரஸ்
- (D) Cyathium
சயாத்தியம்

140. Which of the following pair is NOT correct?

കീർക്കങ്ങംട കൂർന്നുകണില് എതു ചരിയാകപ് പൊരുന്തവില്ലെല ?

- | | | |
|----------------------|---|------------------------------------|
| (a) Capitulum | – | Ray and disc florets |
| തലൈ മഞ്ചസി | | കതിര് മർന്നുമ് നാവഴിവു മലർകൾ |
| (b) Spike | – | Racemose but with stalked flowers |
| ശ്ലൈപ്പക്ക | | രേശീമ് മർന്നുമ് കാമ്പുണ്ണാ പുക്കകൾ |
| (c) Catkin | – | Spadix like inflorescence |
| കേട്ടകിൻ | | ഉള്ളയുണ്ണാ മഞ്ചസി |
| (d) Raceme | – | Single axis bearing flowers |
| രേശീമ് | | മൈയ അക്സ് സർവ്വിലുമ് മലർകൾ |
| (A) (a) and (b) | | (B) (b) and (c) |
| (a) മർന്നുമ് (b) | | (b) മർന്നുമ് (c) |
| (C) (a) and (c) | | (D) (b) and (d) |
| (a) മർന്നുമ് (c) | | (b) മർന്നുമ് (d) |
| (E) Answer not known | | |
| വിടൈ തെരിയവില്ലെല | | |

141. In which of the following bryophytes there are means of vegetative reproduction?

പിന്വരുമ് പിരൈയോപൈപ്പട്ടുകണില് എന്തു മുഹൈ ഉടലെ ഇന്പിപ്പെരുക്ക വകൈയൈച്ച ചേര്ന്തതു ?

- | | |
|----------------------|--------------------|
| (A) Gemmae | (B) Chlamydospores |
| ജൈമ്മാ | കിണാമിടോസ്പോർകൾ |
| (C) Hypnospores | (D) Zoospores |
| കിപ്പോൺാസ്പോർകൾ | കുസ്പോർകൾ |
| (E) Answer not known | |
| വിടൈ തെരിയവില്ലെല | |

142. Bryophytes are small thalloid or simply leaf _____ plants.

பிரையோபைட்டுகள் சிறிய உடலமைப்பு அல்லது எனிய இலை தாவரங்கள் என்பது

- (A) Gametophytic
இன உற்பத்தி
- (C) Fragmented
துண்டாதல்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Sporophytic
ஸ்போர் உற்பத்தி
- (D) Monopodial
ஒற்றைக்குச்சி வளர்ப்பு

143. Which one of the following is partial parasite in Bryophytes?

பின்வருவனவற்றில் எது பிரையோபைட்டுகளின் பகுதி ஓட்டுண்ணி?

- (A) Funaria
புஃனேரியா
- (C) Fossambromnia
பாசம்புனேரியா
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Pellia
பெல்லியா
- (D) Notothylas
நோட்டோதெலஸ்

144. The father of Indian Bryology

இந்தியாவின் ப்ரையோபைட்டின் தந்தை யார்?

- (A) Rothmalar
ரோத்மாலர்
- (C) Sivaram Kashyab
சிவராம் காசியாப்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Schimper
ஸ்கிம்மர்
- (D) Howe
ஹே

145. Which of the following is eustele in pteridophytes?

பின்வருவனவற்றில் டெரிடோபைட்டுகளில் எது கடத்தும் திசு வட்டம் உள்ளது?

- (A) Ophioglossum
ஓபியோகிளாசம்
- (C) Gleichenia
கிளைக்கிணியா
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Pteris
டெரிஸ்
- (D) Equisetum
ஈக்குவிசிட்டம்

146. Which among the following pteridophytes is trabaculated endodermis in the stele?

பின்வரும் டெரிடோபைட்டுகளில் வாஸ்குலார் கற்றையில் குழல் போன்ற அமைப்பைப் பெற்றுள்ளது?

- (A) Rhynia
ரெணியா
- (C) Equisetum
ஈக்குவிசிட்டம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Selaginella
செலாஜினெல்லா
- (D) Ophioglossum
ஓபிலோகிளாசம்

147. Identify the vascular cylinder breakup into number of smaller units is called

வாஸ்குலார் கற்றை சிறிய அலகுகளின் எண்ணிக்கையாக உடைவதை அடையாளம் காண எவ்வாறு அழைக்கப்படுகிறது?

- (A) Solenostele
குழலான கடத்தும் திசு வட்டம்
- (C) Meristele
பெரிய கடத்தும் திசு வட்டம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Dictyostele
இரட்டை கடத்தும் திசு வட்டம்
- (D) Polystele
பல திசுக்கள் கடத்தும் திசு வட்டம்

148. The gametophytic generation in bryophytes is always
 பிரையோஃபெட்டுகளின் கேமிட்டோஃபெட் தலைமுறை கீழ்காணும் எதனை சார்ந்தது?
- (A) Independent Structure
 தனித்தியங்கும் நிலை
- (B) Dependent Structure
 சார்ந்திருக்கிற நிலை
- (C) Short lived Structure
 குருகிய கால உயிர் நிலை
- (D) Non plant body structure
 எந்த வித உடல் அமைப்பும் இல்லாதது
- (E) Answer not known
 விடை தெரியவில்லை
149. The development of sporangic from several (many) initial cells into developed stalk is known as
 ஒரு ஸ்போராஞ்சிய வளர்ச்சி பல துவக்க ஆக்கத்திசுக்களிலிருந்து உருவானால் அதற்கு பெயர் என்ன?
- (A) Eusporangiate
 யூஸ்போராஞ்சியேட்
- (B) Leptosporangiate
 லெப்டோஸிபோராஞ்சியேட்
- (C) Homosporangiate
 ஹோமோஸ்போராஞ்சியேட்
- (D) Heterosporangiate
 ஹெட்டாஸ்போராஞ்சியேட்
- (E) Answer not known
 விடை தெரியவில்லை
150. The medullated protostole is found in which stem of pteridophytes?
 எந்த டெரிடோஃபெட்டின் தாவர தண்டின் உள்ளமைப்பில் அகத்திச (medullated) புரோட்டோஸைம் காணப்படுகிறது.
- (A) Lycopodium
 லைக்கோபோடியம்
- (B) Psilotum
 லைலோட்டம்
- (C) Marsilea
 மார்ஸீலியா
- (D) Pteris
 டெரிஸ்
- (E) Answer not known
 விடை தெரியவில்லை

151. The sporangium originates from a group of superficial cells that divide periclinally into outer primary wall cells and inner sporogenous cells. It is called as

ஸ்போராஞ்சியம் மேலோட்டமான செல்கள் பெரிகினைனலாக பிரிவதன் மூலம் உருவாகி வெளிப்புறத்தில் முதன்மை சுவர் செல்களையும், உட்புறத்தில் ஸ்போரோஜினஸ் செல்களையும் கொண்டிருக்கும்.

- (A) Leptosporangiate type (B) Eusporangiate type
 ലെപ്ടോസ്പോറോഞ്ചിയേറ്റ് വകു
(C) Mixed sorus (D) Prothallus
 കലന്ത സോരസ് പ്രോതാലസ്
(E) Answer not known
 വിഞ്ഞ തെരിയവില്ല

152. The sporophytic generation is dominant in

இதில் ஸ்போரோபைட்டிக் தலைமுறை மிகவும் ஆதிக்கம் செலுத்துகிறது

- (A) Bryophytes
ബ്രോഫൈറ്റേസ്
ഓപിയോപെട്ടുകൾ

(B) Pteridophytes
പ്രെറിഡോപെട്ടുകൾ

(C) Algae
അലഗൈ
പാചികൾ

(D) Fungi
ഫൂംഗി
ഫൂംഗികൾ

(E) Answer not known
വിനെ തെരിയവില്ല

153. Bryophytes are called as _____ in plant kingdom.

தாவரத்தொகுதியில் பிரையோபெட்டுகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

- (A) Terrestrial
நிலத்தினியல்

(B) Aquatic
நன்மீயல்

(C) Amphibians
ஆம்பிபியன்ஸ்

(D) Hydrophytes
கறுட்ரோபெட்ஸ்

(E) Answer not known
விடை தெரியவில்லை

154. Match the following:

சரியானவற்றை பொருத்து :

Characters	Plants
பண்புகள்	தாவரங்கள்
(a) Dichotomously branched கவட்டு கிளைத்தல்	1. Adiantum அடியாண்டம்
(b) Monopodial branching ஒற்றை வடிவ கிளைத்தல்	2. Selaginella செலாஜினல்லா
(c) Dimorphic leaves இருவித இலைகள்	3. Lycopodium லைக்கோபோடியம்
(d) Underground rhizomatous stem தரைக்கீழ் தண்டு	4. Tmeripteris ஏமரிடெரிஸ்
(a) (b) (c) (d)	
(A) 1 2 3 4	
(B) 4 3 2 1	
(C) 2 1 4 3	
(D) 3 4 1 2	
(E) Answer not known விடை தெரியவில்லை	

155. The spore producing structures of Psilotum is

ஸ்போரை (மகரந்த தூள்) உருவாக்கும் ஒரு வகை சைலோட்டம் தாவரத்திற்கு ————— என்று பெயர்.

- | | |
|--|-----------------------------|
| (A) Sporangia
ஸ்போராஜியா | (B) Syangium
சைனான்ஜியம் |
| (C) Inducium
இன்கூசியம் | (D) Stromium
ஸ்ட்ரோமியம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

156. According to Rashid (1979) how many genera of pteridophytes are heterosporous?

ராசிட்டின் (1979) ன் கூற்றுப்படி தெரிடோபைட்டாவில் எத்தனை இனங்கள் வேறுபட்ட ஸ்போர்களை உருவாக்குகின்றன?

- | | |
|----------------------|-----------|
| (A) Seven | (B) Eight |
| ஏழு | எட்டு |
| (C) Six | (D) Nine |
| ஆறு | ஒன்பது |
| (E) Answer not known | |
| விடை தெரியவில்லை | |

157. Name the phenomenon the production of two types of spores in an individual.

ஒரு தனிப்பட்ட இரண்டு வித்திகளின் உற்பத்தி நிகழ்வின் பெயரைக் குறிப்பிடவும்

- | | |
|----------------------|-------------------|
| (A) Homospory | (B) Heterospory |
| ஒரு வடிவ சிதல் | இரு வடிவ சிதல் |
| (C) Homophyllum | (D) Heterophyllum |
| ஒரு வடிவ இலை | இரு வடிவ இலை |
| (E) Answer not known | |
| விடை தெரியவில்லை | |

158. Which pteridophytes show seed habit?

எந்த தெரிடோபைட் விதை பழக்கத்தைக் காட்டுகிறது?

- | | |
|----------------------|-------------------|
| (A) Homosporous | (B) Heterosporous |
| ஒரு வடிவ சிதல் | இரு வடிவ சிதல் |
| (C) Exoscopic | (D) Endoscopic |
| வெளி ஓட்டி முறை | உள் ஓட்டி முறை |
| (E) Answer not known | |
| விடை தெரியவில்லை | |

159. In which among the following pteridophytes transitional stage leads to the development of heterospory?

பின்வரும் டெரிடோபைட்டுகளில் இடைநிலை இரு வடிவ சிதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது?

- (A) Hymenophyllum
ஹெமினோபில்லம்
- (C) Gleichenia
கிளைக்கீனியா
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Sphenophyllum
ஸ்பீனோபில்லம்
- (D) Angiopteris
ஆஞ்சியாப்டெரீஸ்

160. Heterospores plants produce different spores types that results in இரு வடிவ சிதல் தாவரங்கள் வெவ்வேறு வித்து வகை உற்பத்தி செய்தல் என்பது

- (A) Single cell fusion
தனிச் செல் இணைவு
- (B) Double cell fusion
இரு செல் இணைவு
- (C) Single sex gametophytes
ஒற்றை பால் இணைவு காமிட்டோபைட்
- (D) Double sex gametophytes
இருபால் இணைவு காமிட்டோபைட்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

161. Presence of cortical vascular bundles is the characteristic features of the family

புறணிச் சாரேற்றக் கற்றைகள் பொதுவாக இந்த தாவர குடும்பங்களில் காணப்படுகிறது

(A) Aristolochiaceae
அரிஸ்டோலோகியேசி

(B) Begonaceae
பிகோனேசியேகி

(C) Annonaceae
அன்னோனேசியே

(D) Apocynaceae
அபோஸைனேசியே

(E) Answer not known
விடை தெரியவில்லை

162. The deviating methods of normal secondary thickening are called

வழக்கத்திற்கு மாறான இரண்டாம் நிலை வளர்ச்சி இவ்வாறு அழைக்கப்படும்

(A) perfect
மிகச் சரியான

(B) imperfect
மிகச் சரியற்ற

(C) anomalous
அனாமலஸ்

(D) fabulous
அட்டகாசமான

(E) Answer not known
விடை தெரியவில்லை

163. The details of the development of embryo in *capsella bursa-pastoris* reported by

கேப்செல்லா பர்சா-பேஸ்ட்டோரிஸ் என்ற தாவரத்தில் கருநிலை வளர்ச்சியை விளக்கிக் கூறியவர்

(A) Maheswari
மகேஷ்வரி

(B) Johansen
ஜோகன்சன்

(C) Schnarf
சனார்்ப்

(D) Hanstein
ஹான்ஸீன்

(E) Answer not known
விடை தெரியவில்லை

164. The meristems which are responsible for the thickness of the plant is தாவரத்தின் தடிமனுக்கு காரணமான ஆக்குத்திசுக்கள் எவை?

- | | |
|---|--|
| (A) Apical meristems
நுனி ஆக்குத்திசு | (B) Intercalary meristems
இடைநிலை ஆக்குத்திசு |
| (C) Lateral meristems
பக்கவாட்டு ஆக்குத்திசு | (D) Primary meristems
முதன்மை ஆக்குத்திசு |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

165. Find out the factor leading for the secondary growth of plants.

தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்ச்சிக்கு கீழ்காணும் காரணிகளில் ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது?

- | | |
|---|--|
| (A) Procambium
புரோகேம்பியம் | (B) Primary xylem
முதலாம் நிலை சைலம் |
| (C) Vascular and cork cambia
வாஸ்குலார் மற்றும் கார்க் கேம்பியம் | (D) Secondary xylem
இரண்டாம் நிலை சைலம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

166. The objective of embryo culture is

கரு வளர்ப்பின் நோக்கமானது

(i) To allow young embryos and give rise to seedlings.
இளம் கருக்களை அனுமதிக்கவும், நாற்றுக்களை உருவாக்கவும்.

(ii) To allow young embryos to produce seeds.
இளம் கருக்கள் விதைகளை உற்பத்தி செய்ய

(iii) Young embryos to complete development.
இளம் கருக்களின் முழு வளர்ச்சிக்கு

(iv) All the above
மேற்கண்ட அனைத்தும்

(A) (i) and (iii) are correct
(i) மற்றும் (iii) சரி

(B) (i) and (ii) are correct
(i) மற்றும் (ii) சரி

(C) (i) and (iv) are correct
(i) மற்றும் (iv) சரி

(D) (ii) and (iv) are correct
(ii) மற்றும் (iv) சரி

(E) Answer not known
விடை தெரியவில்லை

167. Arrange the chronological order.

கால வரிசையை ஒழுங்குப்படுத்துக.

1. Callus

காலஸ்

2. Microspore

மைக்ரோஸ்போர்

3. Plantlet

சிறு தாவரம்

4. Embryogenesis

கரு உருவாகுதல்

(A) 2, 1, 4, 3

(B) 4, 1, 2, 3

(C) 1, 2, 3, 4

(D) 3, 2, 1, 4

(E) Answer not known

விடை தெரியவில்லை

168. Megasporogenesis further leads to the development of

மெகாஸ்போரோஜினிலிஸ் மேலும் தொடர்ந்து உருவாக்கக் கூடிய அடுத்த அமைப்பு

(A) Embryo Sac

கருப்பை

(B) Embryo

கரு

(C) Megaspore mother cell

மெகாஸ்போர் தாய் செல்

(D) Polar nuclei

துருவகருக்கள்

(E) Answer not known

விடை தெரியவில்லை

169. In the development of dicot embryo, the basal cell usually forms a suspensor in

இருவித்திலைத்தாவர் கரு உருவாக்கத்தில் அடிச்செல் சஸ்பென்சார் தோற்றுவிக்கும் கரு வகை

- (A) Soland type
சோலனாடு வகை
- (C) Chenopodial type
சீனப் போடியல் வகை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Caryophyllad type

கேரியோபில்லடு வகை

- (D) Asterad type
ஆஸ்ட்ராடு வகை

170. Find out the right example of surface fibres.

மேற்புற நார்களுக்கு சரியான எடுத்துக்காட்டை தேர்வு செய்க.

- (A) Gossypium
காசிபியம்
- (C) Quercus rubra
குவெர்கஸ் ரூப்ரா
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Zingiber
ஜிங்கிபர்
- (D) Cannabis Sativa
கஞ்சா சாடிவா

171. Match the followings :

பின்வருவனவற்றை பொருத்துக :

Sclereid types

கடினதிசுக்களின் வகைகள்

- (a) Brachy-Sclereids
ப்ராக்கி ஸ்கலெரிட்ஸ்
- (b) Macrosclereids
மேக்ரோஸ் கிளீரெட்கள்
- (c) Osto-sclereids
ஆஸ்டிரோ ஸ்கலெரிட்ஸ்
- (d) Astroscleireids
அஸ்ட்ரோஸ்கலெரிட்ஸ்

Example

எடுத்துக்காட்டு தாவரங்கள்

1. *Osmanthus fragrans*
ஒஸ்மான்லூஸ் ப்ராக்ரன்ஸ்
2. *Philodendron glaziovii*
பிலோடென்ரான் குளோசியோவி
3. *Nymphaea nouchalii*
நிம்பியா நென்சாலி
4. *Pisum sativum*
பைசம் சட்டைவம்

(a) (b) (c) (d)

- (A) 2 4 1 3
- (B) 4 1 2 3
- (C) 3 1 2 4
- (D) 2 3 4 1
- (E) Answer not known
விடை தெரியவில்லை

172. The innermost layer of Anther Sac is called as

மகரந்த பையின் உள்ளடுக்கு இவ்வாறு அழைக்கப்படுகிறது

(A) Exine
எக்ஸெலன்

(B) Endothecium
எண்டோதீசியம்

(C) Tapetum
டபெட்டம்

(D) Intine
இன்டென்

(E) Answer not known
விடை தெரியவில்லை

173. The main functions of endothecium in microsporangium is
மைக்ரோஸ்போராஜியத்தில் எண்டோதீசியத்தின் முக்கிய பணி

- (A) Protection of anther sac
மகரந்ததப்பையை பாதுகாக்க
- (B) Attachment of anther sac and filament
மகரந்தப்பையையும் மகரந்த கம்பியையும் இணைத்தல்
- (C) To dehisce for the discharge of pollen
வெடித்து மற்றும் மகரந்தம் சிதறுதல்
- (D) Development of pollengrains
மகரந்தத்துள்களின் வளர்ச்சி
- (E) Answer not known
விடை தெரியவில்லை

174. In angiosperms, usually the fertilization referred as
ஆஞ்சியோஸ்பெர்ம்களில் பொதுவான கருவறுதல் முறையானது

- (A) Double fertilization
இரட்டை கருவறுதல்
- (B) Nuclear fusion
உட்கரு இணைதல்
- (C) Unifertilization
கருவறுதல்
- (D) Double fusion
மூவிணைவு
- (E) Answer not known
விடை தெரியவில்லை

175. In Gymnosperms, the pollen grains usually land directly on
ஜிம்னோஸ் பெர்ம்களில் மகரந்தம் நேரிடையாக சென்று சேருமிடம்

- (A) Stigma
சூழி
- (B) Endosperm
முளைசூழி திசு
- (C) Nucellus
நியூசெல்லஸ்
- (D) Tapetum
டப்பீட்டம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

176. The embryos arise from the tissues living outside the embryo sac is known as

கருப்பைக்கு வெளியே உள்ள திசுக்களில் இருந்து கருக்கள் உருவாவதை இவ்வாறு அழைக்கலாம்.

(A) cleavage polyembryony
பிளவுபட்ட பலகருநிலை

(B) apospory
அப்போஸ்போரி

(C) adventive polyembryony
வேற்றிட பலகருநிலை

(D) apomixis
கருவுறாக்கனி

(E) Answer not known
விடை தெரியவில்லை

177. The apospory in angiosperms was first reported by

கருவுறாக்கனியை முதன் முதலில் பூக்கும் தாவரங்களில் கண்டறிந்தவர்

(A) Rosenberg 1907
ரோசன்பெர்க் 1907

(B) Edinberg 1907
எடின் பெர்க் 1907

(C) Winkler 1907
வின்கலர் 1907

(D) Bhojwani 1907
போஜ்வாணி 1907

(E) Answer not known
விடை தெரியவில்லை

178. Most common and well known genus that forms symbiotic relationship with root nodules of legume is

பருப்பு வகைகளின் வேர் முடிச்சுக்களோடு கூட்டுயிரி முறையில் வாழக்கூடிய, மிகவும் பிரபலமான நன்கு அறியப்பட்ட பாக்ஷரிய பேரினம்

(A) Rhizobium
ரைசோபியம்

(B) Bradyrhizobium
பிராடிரைசோபியம்

(C) Sinorhizobium
சினோரைசோபியம்

(D) Cyana bacterium
சயனோ பாக்ஷரியம்

(E) Answer not known
விடை தெரியவில்லை

179. In cellular endosperm, cell wall formation occurs

செல்லுலர் கரு உணவுத்திசுக்களில் செல் சுவர் உருவாவது

- | | |
|---|--|
| (A) First mitosis
முதல் மைட்டாசிஸ் பகுப்பில் | (B) Second mitosis
இரண்டாவது மைட்டாசிஸ் பகுப்பில் |
| (C) Meiosis – Phase – I
மியாசிஸ் – நிலை – I | (D) Meiosis – Phase – II
மியாசிஸ் – நிலை – II |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

180. Match the following and find the correct series.

கீழ்கண்டவற்றை பொருத்தி அதன் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்க.

- | | |
|--|---|
| (a) <u>Ocimum</u>
<u>ஆசிமம்</u> | 1. Longitudinal slit
நெடுக்கு வெடிப்பு |
| (b) <u>Datura</u>
<u>கெட்டுரா</u> | 2. Transverse slit
குறுக்கு வெடிப்பு |
| (c) <u>Solanum</u>
<u>சொலானம்</u> | 3. Valvular
வால்வுகள் மூலமாக |
| (d) <u>Cinnamomum</u>
<u>சின்னமோமம்</u> | 4. Apical pores
நுனித் துளைகள் மூலமாக |

- | | | | |
|--|-----|-----|-----|
| (a) | (b) | (c) | (d) |
| (A) 2 | 1 | 4 | 3 |
| (B) 2 | 3 | 4 | 1 |
| (C) 2 | 4 | 3 | 1 |
| (D) 3 | 2 | 4 | 1 |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | | | |

181. Name the garden laid down below the ground level.

_____ என்பது தரைமட்டத்திற்கு கீழே உருவாக்கப்படும் தோட்டத்தினை பெயரிடுக.

- | | |
|--|-----------------------------------|
| (A) Sunken garden
தாழ்விடத் தோட்டம் | (B) Roof garden
மாடித் தோட்டம் |
| (C) Rock garden
பானந்த் தோட்டம் | (D) Rose garden
ரோஜா தோட்டம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

182. Primary purpose of botanical garden includes

தாவரவியல் பூங்காவின் முதன்மை நோக்கம்

- | | |
|---|--|
| (A) To display artwork
கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தல் | |
| (B) To conduct research work
ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுதல் | |
| (C) To conserve and display wide variety of plants
பல்வேறு வகையான தாவரங்களை பாதுகாத்தல் மட்டும் காட்சிக்கு வைத்தல் | |
| (D) To display rare species
அரிய உயிரினத்தை காட்சிப்படுத்தல் | |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

183. A collection of small plants growing in a transparent, sealed containers are called as

வெளியில் தெரியக்கூடிய, ஒளி ஊடுருவும் மூடிய கண்ணாடி கொள்கலனில் வளர்க்கும் சிறு செடிகளை இவ்வாறு அழைக்கலாம்?

- | | |
|--|-----------------------------------|
| (A) Terrarium
கண்ணாடித் தாவர பேணகம் | (B) Bonsai
போன்சாய் |
| (C) Lawn
புல் | (D) Mogul Garden
மொஹல் தோட்டம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

184. Alge used for sewage treatment is

கழிவு நீர் சுத்திகரிப்பில் உபயோகப்படும் பாசி

- | |
|--|
| (A) Chlorella
குளோரெல்லா |
| (B) Nostoc
நாஸ்டாக் |
| (C) Volvox
வால்வாகிஸ் |
| (D) Cosmarium
காஸ்மேரியம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை |

185. National Horticulture Mission was launched in

தேசிய தோட்டக்கலைக் குறிக்கோள் பணி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

- | | |
|--|---------------|
| (A) 2001 – 02 | (B) 2005 – 06 |
| (C) 2007 – 08 | (D) 2010 – 11 |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

186. Horticulture is the study that includes
தோட்டக்கலைதுறை மூலம் எதை கற்றுக் கொள்ளலாம்?

- (A) Fruits, vegetables and flowers (B) All food crops
பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் அனைத்து உணவு பயிர்கள்
- (C) Lawn (D) Apple varieties
புல்வெளி ஆப்பிள் வகைகள்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

187. Select the temperate fruit among the following.
பின்வருவனவற்றுள் மிதமான பழ வகையை தேர்ந்தெடுக்க.

- (A) Mango (B) Jack
மா பலா
- (C) Apple (D) Banana
ஆப்பிள் வாழை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

188. The spices which are planted on large acreage are called
பெரிய பரப்பளவில் பயிரிடப்படும் நறுமண பொருட்களை
அழைக்கலாம்.

- (A) Plantation spices (B) Agronomic spices
பயிறுடுதல் நறுமணப்பொருள் விவசாய நறுமணப்பொருள்
- (C) Horticultural spices (D) Aromatic spices
தோட்டக்கலை நறுமணப்பொருள் வாசனை நறுமணப்பொருள்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

189. The native of groundnut is

வேர்கடலையின் பிறப்பிடம்

- (A) Philippines
பிலிப்பைன்ஸ்
- (C) North America
வட அமெரிக்கா
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) India
இந்தியா

- (D) Brazil
பிரேசில்

190. One of the main objectives of green manuring is to increase the content of

தழை உர இடலின் முக்கியக் குறிக்கோளில் ஒன்று மண்ணிலுள்ள தழைச்சத்தை உயர்த்த இது உதவும்.

- (A) Oxygen
ஆக்சிஜன்
- (C) Hydrogen
ஐஹட்ரஜன்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Nitrogen
நைட்ரஜன்

- (D) Argon
ஆர்கன்

191. Polyembryony is commonly seen in which of the following?

பின்வருவனவற்றில் பல கருவளர்ச்சி எதில் பொதுவாக எதில் காணப்படுகிறது ?

- (A) Potatoes
உருளைக்கிழங்கு
- (C) Orange
ஆரஞ்சு
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Tomato
தக்காளி

- (D) Onion
வெங்காயம்

192. To obtain virus free healthy plants from a diseased one by propagation, which part of the diseased plant will be taken?

நுண் பெருக்க தொழில்நுட்ப முறையினால் ஒரு நோயற்றத் தாவரத்திலிருந்து வைரஸ் அற்ற வளமான தாவரங்களை பெறுதலுக்கு நோயற்ற தாவரத்தின் எந்த பகுதி பயன்படுத்தப்படுகிறது?

(A) Apical meristem

நுனி ஆக்குத் திசு

(B) Palisade parenchyma

பாலிசேட் பாரங்னகமா

(C) Both apical and axillary meristems

தண்டு நுனி மற்றும் கோன ஆக்குத் திசு இரண்டும்

(D) Epidermis

புறத்தோல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

193. The three main types of artificial selection are

கீழ்கண்டவை செயற்கைத் தேர்வின் மூன்று முக்கிய வகைகளாகும்.

(A) Mass, pureline, germ

கூட்டு, தூயவரிசை, மரபணுக்கூறு

(B) Mass, pureline, clonal

கூட்டு, தூயவரிசை, நகல்

(C) Clonal, pureline, germ

நகல், தூயவரிசை, மரபணுக்கூறு

(D) Mass, germ, natural

கூட்டு, மரபணுக்கூறு, இயற்கை

(E) Answer not known

விடை தெரியவில்லை

194. Breeding of crops with high levels of minerals, vitamins and proteins is called

கனிமங்கள், வைட்டமின்கள், புரதங்கள் நிறைந்த தாவரங்களை பெருக்கம் செய்யும் முறை?

(A) Somatic hybridization
உடல் கலப்புறுத்தம்

(B) Biofortification
உயிரிவழி ஊட்டம்

(C) Biomagnification
உயிரி பெரிதாக்குதல்

(D) Micropropagation
நுண் பெருக்கம்

(E) Answer not known
விடை தெரியவில்லை

195. Fusion of complete protoplast from one species to another species is called

ஒரு சிற்றினத்தில் இருக்கும் புரோட்டோ வெறொரு இற்றினத்தில் இருக்கும் புரோட்டோபிளாஸ்டுடன் இணையும் இணைவிற்கு என்ன பெயர்

(A) hybrid
கலப்பினம்

(B) cybrid
சைபிரிட்

(C) hybridisation
கலப்பினமாக்கம்

(D) sterility
மலட்டுதனமை

(E) Answer not known
விடை தெரியவில்லை

196. Desired improved variety of economically useful crops are raised by
தெரிவு செய்யப்பட்ட உயர்ரக பொருளாதாரம் பயன்தரும் பயிர்களை உருவாக்கும் முறை

(A) Natural selection
இயற்கைத் தேர்வு

(B) Hybridization
கலப்புறுத்தம்

(C) Mutation
சடுதி மாற்றம்

(D) Biofertilizers
உயிரி உரங்கள்

(E) Answer not known
விடை தெரியவில்லை

197. Black stem rust of wheat is caused by

கோதுமைத்தண்டில் கருப்புத்துரு நோயை உண்டாக்கக்கூடிய பூஞ்சை

- (A) Puccinia
பக்சீனியா
- (C) Agaricus
அகாரிகஸ்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Ustilago
உஸ்டிலாகோ
- (D) Alternaria
ஆல்டர்னோரியா

198. The mode of spreading little leaf of Brinjal disease is

கத்தரியில் சிற்றிலை நோய் ————— மூலம் பரவுகிறது.

- (A) Seed
விதை
- (C) Air
காற்று
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Water
நீர்
- (D) Vector
கடத்தி

199. One of the following diseases is not occurring in sugarcane

கீழ்கண்டவற்றுள் எந்த நோய் கரும்பை தாக்குவதில்லை?

- (A) Wilt disease
வதங்கு நிலை
- (C) Ring spot disease
வளைய புள்ளி நிலை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

- (B) Red rot disease
சிகப்பு சூன் நிலை
- (D) Whip smut disease
உலர்ந்த துளிர் நிலை

200. Jasmine is propagated through

மல்லிகைச் செடி இதன் மூலம் பெருக்கம் செய்யப்படுகிறது

- | | |
|---|----------------------------|
| (A) Layering or rooted cuttings
பதியமிடல் அல்லது வேர் தறிப்புகள் | (B) Grafting
ஓட்டுமுறை |
| (C) Micropropagation
நுண்ணுடல்ப்பெருக்கம் | (D) Budding
மொட்டிடுதல் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |
-